

# കളാൻ

## കർക്കൻ

കിർണ്ണന്മിയ റാഡ് വൈസിപ്പിട്ട് രൂപ പരിയക്കുമ്പ്







# எழுவான் கதிர்கள்

தொகுப்பு :

அன்பு முகையதீன்  
பாலமுனை பாறாக்

இல்லாமிய நூல் வெளியீட்டுப் பதியகர்  
வெளியீடு : 3

# எழுவான் கதிர்கள்

(கவிதைத் தொகுப்பு)

தொகுப்பு: அங்கு முகையதீன்  
பாலமுனை பாறூக்

வெளியீடு: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்,  
சாய்ந்தமருது, கல்முனை, இலங்கை.

அச்சப்பதிப்பு: அலீஸ் பிறின்டிங், கல்முனை.

முதற்பதிப்பு: டிசம்பர் 1986

கூடியம்: இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்

விலை: ரூபா 22 . 00

ஆட்டோ அமைப்பு: கலைவாழி கலீல்

## ELUVAN KATHIRKAL

(Collection of Poems)

**Editors:** Anbu Mohideen  
Palamunai Farook

**Publishers:** Islamic Book Publishing Centre,  
Sainthamaruthu, Kalmunai, Sri Lanka.

**Printers:** Azeez Printing, Kalmunai.

**First Edition:** December 1986

**Copyright:** Publishers

**Price:** Rs. 22 . 00

பதிப்புரை	கால்வாய் கால்வாய்
முன்னுரை	கால்வாய் கால்வாய்
வெளிர்கள்	கால்வாய் கால்வாய்
05 - 15	கால்வாய் கால்வாய்
எம். எச். எம். அவீராணி	கால்வாய் கால்வாய்
மருதூர் அவிக்கான்	கால்வாய் கால்வாய்
ஒலுவில் அமுதன்	கால்வாய் கால்வாய்
அன்புமன்	கால்வாய் கால்வாய்
கேடெய்ம் அவர்ஸ்	கால்வாய் கால்வாய்
நற்பிட்டிழை பனில்	கால்வாய் கால்வாய்
எம்சிர பரீட்	கால்வாய் கால்வாய்
பாலமுலை பாறூக்	கால்வாய் கால்வாய்
மருதூர் ஏ. ஹஸன்	கால்வாய் கால்வாய்
மருதமுசை ஹஸன்	கால்வாய் கால்வாய்
	01 - 06
	07 - 13
	13 - 16
	17 - 22
	23 - 27
	28 - 33
	34 - 39
	40 - 46
	47 - 53
	54 - 63

இனியவன் இசார்தீன்	63 - 67
மருதூர் ஜமால்தீன்	68 - 73
ஊர்மினா ஜிப்ரி	74 - 76
கல்மகன் வறிதாயா	77 - 80
மஜான் குரியா	81 - 85
மகுரு ஏ. மஜீட்	86 - 90
அக்கரைப்பற்று தஜாஃபு	91 - 95
ஏகேஸ் நியாஸ்	96 - 101
பானுஷ்மாசன் றபீக்	102 - 104
எஸ். எம். எம். ரூபீக்	105 - 110
மருதமுனை ஐ. எஸ். ஏ. ரஹீம்	111 - 115
நல்தா	116 - 119
மருதூர் றிஸ்மி மஜீத்	120 - 122
சித்தி ஜூரீனு கர்ம்	123 - 128

## പളിപ്പുരേ

இல்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகுத்தின் மூன்று வது பிரசரமாக இக்கவிதைத் தொகுதியை வெளிக்கொணர் வதில் மிகவும் மகிழ்ச்சியளவுகிறோம். ஆண்டுக்கொடு நூலாவது வெளியீட்டில் வேண்டும் எனும் இலட்சியத்தோடு 1983 ஆகஸ்ட் 28 இல், அட்டாளைச்சேனை ஆசிரியர் கலா சாலைக் கூட்டமன்றபத்தில் அங்குராஸ்ப்பணம் ரெய்யப் பட்ட இப்பளியகம், 1984 இல், 'மருதூர்க்கொத்தன் கைதங்கள்' எனும் சிறுக்கைத் தொகுதியையும்; 1985 இல் ஜாஸ்தா ஷாரிபின் 'அவருக்கும் ஓர் இதயம்' எனும் நாவலையும் வெளியிட்டது. அவற்றைத் தொடர்ந்து 1986 இன் வெளியீடாக 'எழுவான் கதிர்கள்' எனும் இக்கவிதைத் தொகுதி விரிகிறது. அடுத்ததாகக் கட்டுரை நூல்லாண்றை வெளியீட்டில் எமது எண்ணமாகும்.

1970 களின்பின் கவிதையாக்கத் தொடர்விய கல்முனைப் பிரதேசக் கவிஞர்களின் மாதிரித் தொகுப்பெலை இதனைக் கொள்ளலாம், இனைய தலைமுறையினரின் எண்ணம், இவ்வியம், சமுதாயத் தாக்கம், குழல் தொடர்புள் என்பன வற்றை இக்கவிதைகள் பிரதிபலிக்கின்றன. இத்தகைய தொகுதிகள் பலவும்; ஒவ்வொருவருடைய தனித்துவித் தொகுதிகளும் வெளிவரல் மிக அவசியமானும்.

நூல் வெளியீட்டுத் துறையில் ஈடுபடும் பொழுது எதிர்நோக்கும் நேர ஒதுக்கீடு, பணமுதலீடு, விநியோகம் என்பவைற்றைக் கணி மனிதனுள்ளுவன் தொடர்ந்து எதிர்கொண்டு வெற்றியடைதல் இலகுவான் காரியமல்ல; இயக்கரியாக ஒன்று சீரும் பொழுது இவை இலகுவாகின்றன. இதனை நோக்கமாகக் கொண்டு, படைப்பாளிகளு ஆக்கங்களை நூலுக்குப் பெறவைத்தலே வெளியீட்டுப் பணியகுறித்தின் இலட்சியமாகும்.

இவ்விலட்சியத்தின் வெளிப்பாடே 'எழுவான் கதிர்கள்'. இதிலுள்ள கனிகைகளைத் தொகுத்து வெளியீடு மாறு நாம் விடுத்த வேண்டுகோளையேற்று அக்கருமத்தைச் சிறப்புற நிறைவெற்றியுள்ள கவிஞர்களான அன்பு முகையதின், பாலமுனை பாறாக் ஆகியோருக்கு எமது பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகுக

இவ்வாறு வெளியீட்ப்படும் நூல்களின் விற்பனைக்கு உதவுவதன் மூலமே ஆதாராளரும், வாசகர்களும் எமக்கு உற்சாகம் அளிக்கமுடியும். அவ்வற்றாகம் கடந்த பல வருடங்களாக எமக்குக் கிடைக்கிறது. ஆண்டவன் துணையால் அது மேலும் தொடருமென எதிர்பார்க்கிறோம்.

எஸ். எச். எம். ஜெமிஸ் எம். ஏ.

பணிப்பாளர்

இல்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம்,  
சாய்ந்தமருது, கல்முனை.

20 - 12 - 1986

முன்னுடைய  
பாதுகாப்பு முறை விடையை கீழே கண்ணால் அறியலாம்.

## മന്ത്ര

நவீன தமிழ்க் கவிதை பற்றிப் பேசுபவர்களும், எழுதுபவர்களும் பாரதியை முன்னிறுத்துவதை ஒரு பழக்கமாக்கிக் கொண்டார்கள். பாரதி நவீன தமிழ்க் கவிதையின் தலைமகன் என்பது மெய்தான். அவனுடைய உதயத்தின் பின்பு தான் கவிதை அணங்கை மூடியிருந்த காரிருள் மெல்ல மெல்ல கலையத் தொடங்கியது. அதைக்கண்ட பலர் அவளை அச்சமின்றி மனாக்கவும், அணைக்கவும் விழுந்தனர். அவனுடைய அழகால் கவரப்பட்ட மூஸ்விம் புலவர்களும் அவனுக்கு கவிதைச் சரம் குட்டி மகிழ்ந்தனர். மூஸ்விம் புலவர்கள் அவனுக்குச் செய்த பணியையும், பங்களிப்பையும் பற்றி சுப்யாக மதிப்பிடப்படவில்லையென்ற ஒரு மனக்குறை உண்டு. என்றாலும், அதைச் சுமந்து சோந்துவிடாது இன்னும் தமது பணியைச் செய்வதிலே இப்பம் காலுகின்றனர்.

தென்னிந்தியாவில் முஸ்லிம்களுடைய அரசியல் செல்வாக்கு ஒன்றி இருந்த காலத்தில், அவர்களுடைய இலக்கியப் பணியும் உச்சம் பெற்றிருந்தது. தமிழ் இலக்கிய வரலாறு றில் “இஸ்லாமிய இலக்கியக் காலம்” என்று குறத்தக்க தாக முஸ்லிம்கள் நான்கு நூற்றிற்கண்டு காலம் தமிழ் இலக்கியத்துக்கு செழுமை சேர்த்தனர். பாரதி சகாப்தத்தின் உதயம் வரை தமிழ்க் கலைதொயின் ஊற்றுக்கண் வற்றி விடாது பாதுகாத்த பெருமை முஸ்லிம் கலீசூர்களுடைய தென்னிந்தியாவிலும், இலக்கையிலும் முந்நூற்றுக்கதிக மாண கலீசூர்கள் தோண்றி தமது பங்களிப்பை தூரான மாக சொரிந்திருக்கின்றனர்.

சமுத்தில் தோன்றிய கவிஞர்களை பழைய வழிக் கணி ஞர்களென்றும், புதுமை வழிக் கவிஞர்களென்றும் பிரிக்கலாம். யாழ்ப்பாணம் பது நுத்தின் புலவர் தொடக்கம் கொண்டச்சி முகம்மது ஷரீப், அட்டாஸீசுடேன் அப்துர் ரகுமான் ஆலிம் புலவர் வரை காப்பிய நெறி தழுவியும், மரபு வழி பேணியும் நூல்கள் செய்த புலவர்கள் பலராவர் இவர்கள் பழையிலே மிகவும் அழுத்தமாக காலூங்றி நின்று அந்தாதிகள், பின்னொது தமிழ், கலம்பகம், உலா, திருப்புகம் போன்ற பிரபந்த வடிவங்களில் நூல்களைச் செய்தனர். பெரும்பாலும் இவர்கள் செய்யுள்களையே இயற்றித்தனர்.

இவர்களிலிருந்து காத்தாள்குடிக் கவிஞர் அப்துவ காதர்ஜெவ்வை அவர்கள் வேறுபட்டு நிற்பதை அவதானிக் கலாம், கவிஞர், சமுதாயப் பிரச்சினைகளை தனது கவிதை களில் தொட்டுக்காட்ட முயற்சித்தார். இலோன் நகைச் சுவையும் அவருடைய கவிதைகளில் இழையோடியது. மொழி பெயர்ப்பு முயற்சிகளிலேயும் ஈடுபட்டார். சமுத்து புதுமை வழி மூல்லிம் கவிஞர்களின் முன்னேடியாக டட்டுமல்ல, தலைமகனுக்கும் அவர் மதிக்கப்படுகிறார். கவிஞருடைய கவிதைகள் சமுதாயமட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தாத் தவறியபோதிலும் அவர் கையாண்ட எளிமையான மொழிநடை கலைஞர்களின் மணங்களை ஈர்த்தது என்பதை எவரும் மறுக்குமுடியாது.

இவரின் பின் கவிதைப் பரப்பில் காலடி பதித்தவர் களுள் புரட்சிக் கமால், அண்ணல், யுவன், எம். சி. எம். ஸாபையிர், சமுகேமகம் பக்கீரதம்பி ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களுள் புரட்சிக் கமால் நல்ல வீச்சும், முச்சும் நிறைந்த கவிதைகளை ஏழுதி சமூக மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். பெயரைப் போலவே இவருடைய கவிதைகளிலும் புரட்சி மணம் வீச்ததொடங்கியது. ஒரு புதிய பரம்பரை தோன்றி தமிழ்க் கவிதை வாடாது வனர்வதற்கு இவர் காலாகவிஞர்தார் என்பதை இருக்கு சொல்லவேண்டியுள்ளது.

இல்லைகயின் பலபாகங்களிலும் மூல்லிம் கவிஞர்கள் வாழ்ந்தபோதிலும், கிழக்கிலங்கையைல் குறிப்பாக கல்முணைப்

பிரதேசத்திலேயே நல்ல கவிஞர்கள் நிறைந்து வாழ்கிறார்கள். இன்று புதிய பாம்பரை, ஓன்றும் உருவாகி வருகிறது.

இப்பிரதேசத்தின் கவிதை முயற்சிகள் பற்றி அகை போட்டுப் பார்க்கும்போது எமது மனக்கண்முன் புலவர் மணி அல் ஹாஜ் ஆ. மு. ஷரிபுத்தின் புன்னைக் கெய்து நிற்கிறார். எமக்குள் முத்த கவிஞராக யட்டுயல்ல முன் ஜேடியாகவும் திகழ்கிறார் ஆழ்ந்த புனையும், தமிழ் ஞான மூம் மிக்க ஒருவர். கெய்யுள் வழக்கிலும், பேச்க வழக்கிலும், எழுத்திலும் இலக்கணச் சுத்தத்தை பேண விளையும் பெருமகன் இவர் பெரும்பாலும் கெய்யுள் பாங்கான், சமயத்தோடு தொடர்புடைய படைப்புக்களை நிறைய எய்க்குத் தந்துள்ளார்.

இவரின் பின் கவிதைச் சோலீக்குள் பறந்து வந்து பாடத்தொடங்கிய சிலர் புலவர்யணியிலிருந்து விலகி நிற்பதை அவ்நாவிக்கலாம். இவர்கள் சொல் புதிதாய், பொன்ன புதிதாய், கவை புதிதாய். சோலீமிக்க நவ கவிதைகளையும் படைப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

எந்தவொரு கவிஞரும் அவன் வாழ்கின்ற நாட்டின் சரித்திரத் குழலுக்கும் அவனுக்கு அமைந்த வர்க்கத்தொடர் புகளுக்கும் ஆள்படாமல் இநுக்கமுடியாது. அவற்றின் பிரதி பலிப்பு அவனது படைப்புக்களில் இடம்பெறவே கெய்யும், இந்தப் புறச்சூழல் பாதிப்புக்கு ஒவ்வொரு கவிஞரும் முகம் கொடுத்தே ஆகவேண்டும். இது தவிர்க்கமுடியாத ஒன்று. 1956 ல் ஏழுதத் தொடங்கிய கவிஞர்கள் இந்தப் பாதிப்புக்கு ஆளாகி தமது படைப்புக்களை பெற்றத் தொடங்கினார். அப்பொது கவிதைப் பரப்பிலே புதிய நறுமலர்கள் பூத்து மணம் வீசத் தொடங்கின, சிலர் கொட்டுக்காட்ட அஞ்சிய விஷயங்களைக்கூட இவர்கள் பிட்டுக்காட்டத் தொடங்கினார்.

இவர்களின் பின் அறுபதுகளில் புதியதொரு கவிஞர் படை கல்முளை இலக்கியப் பரப்பிலே மிக அழுத்தமாக காலுங்றத் தொடங்கியது. இவர்களது பிரவேசம் தமிழ்க்

கவிதைக்கு செழுமை ஊட்டுவதாக மட்டுமல்ல, வளிமை சேர்ப்பதாகவும் அமைந்தது. பழுமைக்கும் இவர்கள் பாவமாக அமைந்ததோடு மிகவும் காத்திரமான கவிதைகளையும் எழுதத் தொடங்கினார்கள். எளிமை, செழுமை, பேச்சோகைப்பண்டி என்பவற்றில் கவனம் செலுத்தினார். மிகவும் இறுக்கமான யாப்புக்குள் நின்று கஷ்டப்பட்ட தமிழ்க்கவிதையை விடுவித்து இலகு படுத்தி பதிய புதிய யாப்புகளுக்குள் தமது கருத்துக்களை சிறைப் பிடிக்க முயற்சித்தனர். இறந்க காவத்தைவிட நிகழ்காலத் தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்றைய வளிதன் இன்றைய வாழ்க்கை, இன்றைய நடைமுறைகள் என்ப வற்றை பிரதி பலிக்கக் கூடியதாக கவிதைகளை யாத்தனார். மின்னஸ், முகில், தென்றல் என்பவற்றை மறந்து இன்னன் உழைப்பு, ஏழ்மை, உயர்வு என்பவற்றையிட்டுப் பாட்டனர். அறுபது இப்பிரதேசத்தின் இலக்கிய பொற்காலம் என்று சொல்லுமளவுக்கு ஏற்றம் பெற்றிருந்தது ஏ இக்பால் பளீல் காரியப்பர், அன்பு முடையதின், மகநூர்க்கொத்தன் மநநூர் கனி, ஏ. எம். அவுவக்கர், மாறன்-யூ-செயின் ஆகி யோர் இக்காலத்தின் பிரகிந்திகளாகத் திகழ்ந்தனர். இவர்களுள் சிவர் இப்போது ஒதுங்கிக் கொண்டனர். குறிப்பிடக் கூடிய ஒரு சிவர் மட்டும் பிரகாசிக்கின்றனர். அப்பிரகாசத் தின் ஒளிச்சுடராக எம். ஏ. நூஃமான் இனிது ஸ்ளாங்கிக் கொண்டிருப்பது அறுபதுகளில் ஊற் றெட்க்கத் தொடங்கிய கவிதை ஊற்று இன்னும் வற்றிச்சிடாது ஓடிக்கொண்டிருக்கிறது என்பதற்கு நல்ல உதாரணமாகும்.

எழுபதுகளில் இன்னுமொரு கவிஞர் படை கவிதை உகிற்கள் பிரவேசிக்கத் தொடங்கியது. இவர்களது பிரவேசம் நம்பிக்கைதருவதாக அமைந்தது. மிகுந்த ஆர்வத் தோடும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவேண்டுமென்ற ஆதங்கத்தோடும் கவிதை பாடத்தொடங்கினார். இவர்களில் சிலர் சமதர்மக் கோட்பாடுகளில் நம்பிக்கை யுடையவர்களாகவும் காணப்பட்டனர். இன்னும் சிலர் புதுக் கவிதையின்பால் ஈர்க்கப்பட்டு அதை ஊடகமாகக் கொண்டவர்களும் இவர்களுக்குள் இருக்கின்றனர். இவர்கள் கற்பணை உவகில் சஞ்சரிக்காது சமூகக் கொடுமைகளைக் கண்டு அதற்கெதிராக தமது பேணுயைத் தூக்கியவர்கள்.

எழுபதுகளில் எழுதியவர்களில் சிலர் பிரச்சாரப் பாங்கான கவிதைகளை எழுதிக் கொண்டிருக்க ஒரு சிலர் மட்டும் கலைத் துவ பாங்கான கவிதைகளை படைக்கத் தொடங்கினர். இவர்களது வருகை கல்முனை பிரதேச கவிதை இலக்கியத் துறையை பொறுத்தவரையில் மகிழ்ச்சிக்குரியதாக மட்டு மல்ல, மன்றினரைவத் தருவதாகவும் அமைந்ததென்றே கொல்லவேண்டும்.

இப்பிரதேசத்தைச் சேர்ந்த கவிஞர்கள் எவ்வளவு தான் எழுதிக் குவித்தபோதிலும், இவர்களது கவிதைகளை கூட்டு மொத்தமாக வைத்து நிறுத்தி உரைத்துப் பார்ப் பதற்கு இவர்களிடமிருந்து போதிய கவிதைத் தொகுதிகள் எமது கைக்கு வந்து சேரவில்லை. இங்கு வாழ்ந்து கொண் டிருக்கும் கவிஞர்களுடைய தனிக் கவிதைத் தொகுதிகள் வெளிவருவதின்ற போதுதான் இந்த மண்ணிலே மகத்கான கவிஞர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களேன்ற உண்மையை இலக்கிய உலகு அறியத்தொடங்கும்.

இன்று கவிதை உலகிலே மிகவேகமாக வளர்ந்துவரும் இனைய தலைமுறையினரை அறிமுகப்படுத்தி, அவர்களுடைய கவிதைப்போக்கை பதிவுசெய்து வைப்பது எமது கடமை யெனக் கருதினாலும், அதை கடமை உணர்வில் கணிந்து எழுந்ததுதான் “எழுவான் கதிர்கள்”

‘எழுவான் கதிர்’களுக்கான கவிதைகளை தொகுப்ப தில் ஓர் ஒழுங்கு பின்பற்றப்பட்டது. எழுபதுகளின் பின் எழுதத் தொடங்கியவர்களின் கவிதைகளை மட்டும் சேர்த் துக்கொள்வதென்பது எமது தீர்மானம். இதன்படி எமது பிரகேசத்திலிருந்து எழுதியவர்கள் அணவருக்கும் கவிதை அனுப்பிவைக்குமாறு காகிதம் எழுதப்பட்டது. இதுமுறை கவிஞர்களை நேரில் சந்திக்க விழைந்து அழைப்பிதழ்களும் அனுப்பிவைக்கப்பட்டன. சிலர் இந்த அரிய வாய்ப்பை நழூவ விட்டவிட்டனர். எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட பெரும்பாலான கவிதைகளை தொகுப்பில் சேர்த்திருக்கிறோம். பக்க அளவை கட்டுப்படுத்தவேண்டி வந்ததினால் சிலருடைய நீண்ட கவிதைகளை சேர்த்துக்கொள்ள முடியாமல் போய் விட்டது.

இத்தொகுதியிலுள்ள எவ்வாக் கவிதைகளும் ஒசே  
தாத்தின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்று சொல்ல  
முடியாது. என்பது கவின் பின் எழுதிய இரண்டாறு வரிகள்  
கவிதைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எமக்குள்ளே  
பெண் கவிஞர்களும் எழுதிவருவது பெருமை தருகிறது.  
மூன்று பெண் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பில் இடம்  
பெற்றுள்ளன. கவிதை வைப்புமுறை ஆங்கில அகரவரிகை  
ஒழுங்கை பின்பற்றி தொடுக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் உள்ள கவிதைகள் இன்மை தலை  
முறையினருடைய எண்ணங்களை, கவிதைப் போக்குகளை,  
நோக்குகளை, உணர்வுகளை நாடிபிடித்துப்பார்ப்பதற்கு உத  
வும் என்பதில் எமக்கு நம்பிக்கை இருக்கிறது.

அன்மைக் காலமாக கல்லூரிப்பிரதேச இவக்கிய  
முயற்சிகள் ஓய்ந்து விட்டதோ என்று சிலர் விளைவின்ற  
னர். உண்மைதான் என்றாலும், இடையிடையே இங்கு  
நடைபெறும் சில நிகழ்ச்சிகள் எமக்கு மனிழ்ச்சி தருகின்றது.  
இந்த மனிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நம்பிக்கை இலக்கிய  
நடைத்திரமாக ஜூபி. எஸ். எச். எம். ஜெமிக் விளங்கு  
கிறார். கல்முனை ஸாஹிருக் கல்லூரியின் அதிபராக அவர்  
இருந்த போது நான்கு வருடங்களுக்குள் ஜீந்து நூல்கள்  
பழைய மாணவர் சங்கத்தின் வெளியீடாக வருவதற்கு  
அவரே கர்த்தாவாக நின்றுமைத்தார். இன்று இஸ்லாமிய  
நூல் வெளியீட்டுப் பணியகத்தின் மூலம் இப்பிரதேச எழுத  
தாளர்களின் நூல்களை வெளிக்கொண்டும் அவாவில் ஈடு  
பட்டு வருகிறார். இந்த கவிதைத்தொகுதி வெளிவருவதற்கு  
அவர் காட்டிய ஆரவத்தையும், ஈடுத்துக் கொண்ட முயற்  
கியையும் எமரால் மறக்கமுடியாது.

அட்டைப்படத்தை அழகாக வளர்ந்து தந்த நன்பர்  
கவியாதி கலீல் அவர்களுக்கும், எம்முடன் ஒத்துழைத்த  
ஜூபி. சி. எச். எம். இஸ்மாயில் அதிபர் அவர்களுக்கும்,  
அலீஸ் பிரினிஷுன் அச்சக அழியர்களுக்கும் எமது அன்பான  
நன்றிகள்.

**அன்பு முனையத்தின்  
பாலமுனை பாறாக**

# சின்ன வட்டங்கள்

- எம். எச். எம். அஷ்ரஃப் -

சின்ன வட்டங்கள்  
சிங்காரக் கற்பனைகள்  
அண்ட வெளிகளையும்  
ஆராய்ந்த சிந்தனைகள்.

பாதாளக் கிடங்குகள்  
பாம்புகளின் ஆக்கிணைகள்  
ஒயாத தீக்கிடங்கில்  
தீராத தண்டனைகள்.

வாழைக் குருத்தினைப்போல்  
வடிவான தேவதைகள்  
தங்கக் கலசங்கள்  
தருகின்ற மதுவினங்கள்.

வட்டத்தின் உள்ளிருக்கும்  
வடிவான சங்கதீகள்  
வட்டத்தின் வெளிப்புறத்தை  
மறைக்கின்ற சூனியங்கள்.

இந்தப் பெருவெளியில்  
வட்டத்தைப் போட்டவர்யார்  
இந்தப் பெருவெளியை  
வட்டயாய்ச் செய்தவர்யார்.

தண்டனைகள் கிடையாமல்  
தப்புதற்காய் பெறுகின்ற  
தண்டனையோ ஏராளம்  
தலையெழுத்தோ பெருவெருப்பு.

சுகங்கள் பெறுவதற்காய்  
துறப்பனவோ ஏராளம்  
சுகங்கள் பெறுவதற்காய்  
துறப்பனவோ ஏராளம்

வட்டத்தின் அப்பாலே  
வந்துவிடு பெருவெளியில்  
இட்டமுடன் விளையாடு  
இதயத்தைக் காப்பாற்று

சின்ன வட்டங்கள்  
சிங்காரக் கற்பணிகள்  
அன்ட வெளிகளையும்  
ஆராய்ந்த சிந்தனைகள்

## ஷாப்பம் நூல்கி

ஷாப்பம் நூல்கி  
ஷாப்பம் நூல்கி  
ஷாப்பம் நூல்கி  
ஷாப்பம் நூல்கி

# காய்ந்த சருகுகள்

- எம். எச். எம். அஷ்ரஃப் -

காய்ந்து சருகாய் யாரும் கவனியா நிலைநிற்கும்; என்றே  
பூத்துக் குலுங்கியது பற்றியே புலம்புகின்றூர்  
ஆயிரத்து நானூறு ஆண்டுகளாய்  
அதே புலம்பல், ஒப்பாரி,  
சித்தம் கலங்கியதோர்  
சிறுமையிலே அவர்களெல்லாம் !  
எனது இரத்தமே எனக்கு எதிரியாய்  
எனது 'கிப்லா'வே எனக்கு மயக்கமாய் !  
பதவியும் பணம் புதிய தெய்வங்களாய்  
அல்லாஹ்வும் றஸ்தூம்  
அவற்றுக் கர்ச்சளை மலர்களாய் !  
யார் காலிலுள்ள எவ்வழுக்கையும்  
கழுவிக் குடிப்பதில் பெருமை பெறுவதற்காய் !  
அடிக்கடி புத்தி கலங்கும்; அப்போதெல்லாம்  
பூத்துக் குலுங்கி புதுமணம் பரப்புவதாய்  
சொல்லி மகிழ்ந்து சொப்பனங்கள் கண்டிடுவர் !  
புத்த புதுமலரே ! மீண்டும் ஒருதடவை.  
எழுந்து வந்திடுக ! வாழ்வின்  
புதிய இலக்கணங்களை சொல்லித் தந்திடுக !  
மீண்டும் நாங்கள் உங்கள் தலைமையில்  
எல்லா இணைகளையும் எரித்துக் கொழுத்திடவே !  
'பத்திரி'ன் வேகம் நினைவில் வருகிறது  
உங்களைச் சுற்றி நாங்களெல்லாம்  
உமர்களாய், அவிகளாய் அல்லாஹ் அக்பர் !

நூலாகியில் காலை  
ஏதுக்குமில்லை காலை  
நூல் : மாநுடம் பூத்தது  
கல்லசீச வெளியீடு (1985)

# வெள்ளிகள் பூக்கின்றன

- எம். எச். எம். அஷ்ரஃப் -

எங்கே அவர்களெல்லாம்  
இரவுவரும் வேளையினில்  
திங்கள் முகம்வாடித்  
தீவிரமா யோடுகிறார் !

எங்கே அவர்களெல்லாம்  
இழைத்து விரைவதும்  
பாதங்கள் மண்ணில்  
பதிந்துவிட முன்னர்.  
வேதணிகள் ஆயிரமாய்  
வெற்றியே கொள்வதனால்  
ஒடியே செல்கின்றார்  
ஒய்வின்றி ஒடுகின்றார் !

புங்காவுக் கழகட்டும்  
புதியநறும் ரோஜாக்கள்  
வேங்கை கண்டதிர்ந்த  
வேகத்தில் நகர்வதையும்  
ரங்காம வேங்குகின்ற  
இதயங்கள் அழுவதையும்  
தொங்கா துழைப்போன்  
துயரங்கள் தொடர்வதையும்  
காட்ட முயலுதற்கோ  
கங்குலுமே தராயதித்தாள்

புல்லைத் தினம்பிடுங்கி  
பூவடலகள் ஓளியிழக்கும்  
அல்லையதோ நிதமலர்கள்  
அழுகை உறிஞ்சிநிற்கும்.

வயலில் வாய்க்காலில்  
வாழ்ந்து களைத்தவர்கள்  
அல்லையிலே பன்பிடுங்கி  
அலுத்துமிக ஒய்ந்தவர்கள் !

இன்னுமின்னும் தாமதித்தால்  
இரவுநடு வந்துவிடும்.  
இரவுகளை வீதிகளில்  
இரவை வயல்வெளியில்  
தரிசனமும் செய்கின்ற  
சக்தி சற்று மற்றதனால்  
இரவுக் கொழிந்தோடும்  
இந்நிலையும் வந்ததுவா ?

அல்லையில் அவர்களைவாம்  
அல்லற் படுகையிலே  
வீளைகளோ வீதிகளில்  
பிழைகள்பல செய்திருப்பர்  
பள்ளிக்குச் சென்றுஇரார்  
பசியால் துடித்திருப்பார்  
தள்ளி உதைபட்டு  
தரித்திராய் ஆயிருப்பார்  
முள்ளாகித் தோலாகி  
முகம்வாடிக் காத்திருப்பார்.

கள்ளிகொள்ளி சேகரித்து  
கம்மாட்டில் வைத்தவராய்  
வெள்ளிகள் பூக்கழுன்னம்  
விரைகின்றூர். வாழ்க்கையிலும்  
வெள்ளிகள் பூக்குமென்ற  
விதத்தினிலே ஒடுகின்றூர்.

பண்யோலைக் கட்டொன்று  
பாத்தும்மா லாத்தாவின்  
தலையில் இருக்கிறது.  
இணையொன்று இல்லாமல்

ஏழுவான் கதிர்கள்

இரவெல்லாம் முச்செறியும்  
நஹ்மாவும் ஒடுகிறோன்.

எத்தனையோ நூறு  
பாத்தும்மா, நஹ்மாக்கள்  
இரணிரவாய் ஒடுகிறோர்  
இன்றுவரை ஒடுகிறோர்.

வாட்டி வைதைக்கின்ற  
நஹ்மயீலைச் சாசுமத்த  
பாதைதேடி ஒடுகிறோர்  
பகவிரவாய் ஒடுகிறோர்.

விடியட்டும் அவர்வாழ்வில்  
வெள்ளிகளும் பூக்கட்டும்.  
பூக்கின்ற வெள்ளிகளால்  
புதுவாழ்வு வெளிக்கட்டும்.

நஹ்மாவும் நஹ்மா  
நஹ்மாவும் நஹ்மா

நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்

நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்

நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்

நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்  
நஹ்மாவும் நஹ்மாவும்

# ஒன்றிச் செல்வோம்

- மருதூர் அலிக்கான் -

சட்டியில் மாவை ஊற்றிச்  
சமர்செய்தே நெருப் பினேடு  
கொட்டிடும் வியர்வைகி குள்ளே  
குவிந்திடும் “அப்பம்” தன்னை  
விற்றிட என்றே வாத்தா  
விரைந்திட்ட போதும் உண்ணைப்  
பற்றிய வறுமை விட்டுப்  
பறந்ததா? இல்லை தானே ..

ஊற்றிய ‘அப்பம்’ ஒட்டில்  
ஒட்டிடா நிலையைப் போல  
ஆற்றிய உழைப்பு தன்னை  
அவர்களோ சுகித்துக் கொள்ள  
நேற்றையைப் பயற்றங் காயின்  
நிலையினை ஒடிகுமாப் போல  
சோற்றுக்கும் வழியே இன்றித்  
துவண்டுதான் உள்ளாய் வாத்தா...

வெறுமையே உயிர்ப்பு என்ற  
வியர்வையின் கடலில் நீந்திச்  
சிறுமையிற் குமைந்தே வாழ்வில்  
சிரழிந்தோமோ நம் முன்...  
நிறைவினைப் பெற்றே வாழும்  
நிலையினை அடைதல் வேண்டிக்  
குறையினைப் போக்கும் வழியிற்  
குறியினை வைத்தல் வேண்டும்

சரிசரி வாத்தா இதுவே  
 சரித்திரம் புகட்டும் நிலையே !!  
 நெரிபடும் நிலையை விட்டும்  
 நெடுநிலை பயணம் தொடர  
 திரிவுகள் நீங்கி உயர்வின்  
 திசையினைக் காட்டும் எங்கள்  
 விரிவுடை 'பொதுமை' நோக்கி  
 விரைந்திட ஒன்றிச் செல்வோம்.

- தின்கரன் -  
 19 - 05 - 1976

முறை பீரவார் அதிகம்  
 வைத்து விவரமிடி வாழ்வது  
 வீரர் பூர்வமாக விடும்  
 வாழ்வதிருத்தம் வாழ்வது  
 விடுதலை விடுவது வாழ்வது  
 வாழ்வதிருத்தம் விடுவது  
 வீரர் விடுவது வாழ்வது

வாழ்வது விடுவது வாழ்வது  
 விடுதியில் வாழ்வது வாழ்வது  
 விடுதலை விடுவது வாழ்வது  
 வாழ்வதிருத்தம் வாழ்வது  
 விடுதலை விடுவது வாழ்வது  
 வாழ்வது விடுவது வாழ்வது

# விடியும் பொழுது

- மருதூர் அலிக்கான் -

உயர்விடை உளமும் ஒளிநிறை நினைவும்  
உயர்ந்திட வழியேன ஊன்றிய கணவில்  
வாய்வுவெளி தனிலே வாப்பா உழைப்பார்.  
வழியும் வியர்வைக் குள்ளே குளிப்பார்.

வியர்வைக் குள்ளே விரோதம் மணிகள்  
விரைந்தே எங்கோ ஒடி மறையும்  
அயர்வு அற்றே அவர்சுழைக் கிண்றார்.  
அந்தோ வறுமை அகன்றிட வில்லை.

கழியும் வியர்வைக் கணியாய் வீட்டிடல்  
கசியும் கண்ணீர்த் துளியே மிஞ்சகம்.  
வழிவழி யாக உழைத்த பொருள்கள்  
வறுமைத் தியை அணைத்திட வில்லை.

உருகி வழியும் கண்ணீர்த் துளியின்  
உப்பும் உலரும்; உழைப்பார் வாப்பா.  
வருமொரு நாளெனமக் கென அவர் உள்ளம்  
வகுத்த வழியில் வாழ்வைப் பார்ப்பார்.

என்றே ஒருநாள் விடியும் என்றே  
என்றன் வாப்பா ஏங்கித் தவிப்பார்.  
அன்றைப் பொழுதே அவருளம் மலரும்,  
அந்த வசந்தம் வாழ்வில் விடியும்.

- தினபதி -

08 - 08 - 1978

# காலை என்றெரு கவிதை பிறந்தது

- மருதூர் அலிக்கான் -

காலை என்றெரு கவிதை பிறந்தது.

பாளை வெடித்த சிரிப்பை உதிர்த்தது.

வியாபித் திருந்த வாகை மரத்துச்

சந்தியில் வந்து தனியே நின்றேன்.

வாகை மரத்துப் பசிய இலையில்

பதுங்கிய பணித்துளி மேனியில் விழுந்து

மெல்லிய உணர்வைச் சிலிக்கச் செய்தது !

உணர்வுகள் என்னுள் ஊர்வலம் வந்தன.

காலை மெல்லக் கரைந்து போயின்

சிற்சில பேர்கள் சிறை கொண்டார்கள்,

கல்விச் சுலையை மொண்டு சுவைக்கும்

பள்ளிச் சிறுர்கள் என்னைக் கடந்தனர்.

அரசு ஊழியர் அவசர மாக

அந்தப் பஸ்ஸைப் பிடிக்க நடந்தனர்.

சரசு கன்னியர் சாடைசெய் இளைஞர்

சனத்தின் உள்ளே புகுந்து சென்றனர்.

இன்னும் இன்னும் இப்படி யாக

எத்தனை பேர்கள் என்னைக் கடந்தனர்.

அத்தனை பேரிலும் என்னுள் மலர்ந்த

அவளை மட்டும் காணவே இல்லை.

- தினபதி -

05 - 01 - 1980

# ஒரு கணப் பொழுது

- மருதூர் அலிக்கான் -

விடியற் பொழுதின் விகற்பம் புரிந்தது.

நித்திரை விட்டும் எழும்பவும் இல்லை  
எழும்பும் நினைவு எழவும் இல்லை.

உதிர்ந்து கொட்டிய

ஒலைச் சருகு...

புத்தக அடுக்கின்

புறமாய்க் கிடந்தது.

கூரை முகடு,

குட்வின் கலண்டர்,

தூரே இருந்து காற்றில் மிதக்கும்

வாளெனி ஒன்றின் இனிய கிதம்,

ஒவ்வொன்றுக

என்றன் மனத்தின்

நினைவுகளாகின...

விடியற் பொழுதின் விகற்பம் புரிந்தது.

நித்திரை விட்டும் எழும்பவும் இல்லை

எழும்பும் நினைவு எழவும் இல்லை.

கூரை முகட்டின்

ஒட்டைகளைல்லாம்

கொட்டி வைத்த

வெள்ளிக் காசாய்

தனையில் எங்கும்

சிதறிக் கிடந்தன.

கடிகாரத்தில் பத்தரையென்றே

காலம் அதனுள் காட்சியாயின...

எழுவான் கதிர்கள்

அட்டா...!

அட்டா...!!

நேரம் போனது புரியவுமிலையே

மெல்லியதான வெயிலின் உறைப்பு  
விழுந்தையுள்ளும் விரவத் தொடங்கின...

சொல்லி வைத்தாற்

போலொரு நண்பன்

அழைக்கும் சத்தம்

வெளியில் கேட்டது.

"வாழ்வில் நீரும்  
பழுவும் அசலும்  
ஷழ்வினை எங்கோ  
ஒடித் தொலையும்"  
நீளவிரியும் நினைவுகளோடும்  
நெடுமுச்செறிந்த  
நெட்டுயீர்ப்போடும்,  
எழுந்து வந்தவன்  
நல்லபளைத் தெயினுள்...

நோலாஹ் பாராத் ஸாஹ்

- தினகரன் -

13 - 03 - 1985

# வாழ்க்கையிலே..!

- ஒலுவில் அழுதன் -

இளமையிலே என்னுகின்ற இன்பமெல்லாம் - சிலை  
அழுத்துள்ள காலியமாய் நெஞ்சிலூறும்  
பழகிவிட்ட நினைவுகளின் தோல்விகளும் - என்றும்  
பரிதவித்து வாழ்க்கையை வெறுக்கவேக்கும் !



அஞ்சுகின்ற வாழ்க்கையில் வெற்றியெலாம் - இன்  
அறியாமல் தோல்விகளாய் உருவகிக்கும்  
நெஞ்சில்வரும் நீதிகளின் தோன்றல்களை - நாம்  
அஞ்சாமல் செயற்படுத்த துணிந்துநிற்போம் !



ஏழைகள் வாழ்க்கையின் இன்ஸல்களை - நல்ல  
உள்ளிவைத்து பார்ப்போரும் இரங்கமாட்டார்  
பணக்காரர் எனச்சொல்லி வாழ்ப்பாரும் - பண  
மூட்டைகட்டி மூடிவைத்துப் போயிடுவார் !



பதவிக்காய் பல்லையெல்லாம் காட்டிவிட்டு - நம்  
உதவியையும் மறந்துவிட்டு செயற்படுவார்  
நன்றிகெட்ட மாந்தரின் கூட்டத்தில் - இங்கு  
நானேருவன் விலகியே வாழ்கின்றேனே !



- நினகரன் வாரமஞ்சரி -

29 - 10 - 1978

# நினைவுகள்

! விரிக்கையும்

நினைவுகள் விழுது - ஒலுவில் அழுதன் -

வெள்ளி மலர்கள் பசுங்கொடியில்  
வீகம் காற்றில் அசைந்தாடும்  
புள்ளி மாணின் விழியழகுப்  
போதை யூட்டும்; செம்பவளம்  
அள்ளிக் கொண்ட இதழ்முடா  
அழகின் சிரிப்பில் முத்துதிரும்!

கள்ளி உந்தன் கருவிழிகள்  
காட்டும் ஜாலம்; கவியிடையே  
சொல்ல முடியாச் சுலையூறி  
சுருதி மீட்டும்; பூங்கூந்தல்  
அள்ளி முடிக்கா சடைப்பின்னல்  
அசையும் போதென் உணர்வைசையும்!

மெல்லப் பேசும் உன்மொழிகள்  
மேனி முழுதும் உணர்லூற்றி  
அள்ளி அலைக்கத் தூண்டிலிடும்  
அந்தக் கணத்தில்; உன்முகத்தில்  
பள்ளி தன்னில் படித்தறியாப்  
பாடும் வல்லாம் நினைவுவரும்!

• தினபதி கவிதா மன்றதலம் -

## உயிர்தரும் உவப்பு

- ஒலுவில் அழுதன் -

வயல்நிலம் உழுதிடும் வாழ்க்கையில் வரும்சகம்  
உயிர்தரும் உவப்பினால் உலகினில் உயர்ந்தது  
துகிலுரி நடனமும் துவண்டிடும் கோலமும்  
உயிர் கொல்லும் குடியதும் உண்மையில் கூங்களா?

பிறர்நலம் பேணிடும் பெருங்குண மனிதர்கள்  
உறவினில் வரும்சகம் உலகிடைச் சிறந்தது  
கரவுடன் வாழ்வதும் கவல்கிற ஏழைகள்  
தரத்தினை உயர்த்திடா தன்மையும் இழிவதே :

- தினபதி கலிதா மண்டலம் -

# இருட்டில்லை

- ஒலுவில் அழுதன் -

உலகமிது இருட்டில்லை  
ஒரு சிலரின்  
உள்ளங்கள்தான்  
இருட்டாகி  
உலக அரங்கில்  
செயற்கறையை  
பழியவைக்கின் றன !

உலகமிது இருட்டென்போர்  
மனித உள்ளங்களை  
புரியாதவர்தான் !  
மலையைப்போன்று  
குணமும்  
குழியைப்போன்ற  
உள்ளமும் கொண்ட  
மாந்தர்களை அறியாமல்  
உலகத்தை  
ஒலை காலூசின்குருக்கிலோ !

உலகமிது வெளிச்சம்  
அதனால்தான்  
நல்லவர் வேடமிட்டு  
நரிபோல் காரியமாற்றும்  
போலிகளின் அந்தரங்கம்  
ஒருநாள்  
வெளிச்சத்திற்கு  
வந்துவிடுகின்றன !

- தினகரன் கவிஞரத்துக்கோலை -

எழுவான் கதிர்கள்

# அமுகிய வெற்றிலை

- அன்புமன் -

பாத்தும்மாப் பெண்ணே  
நடுப்பாதையிலேன் நீ விழுந்தாய்  
உன் ஆத்துமா  
இந்த அகிலத்தைப் பிரிந்ததுவா..?

நேற்று நீ எத்தனை  
நேயர்களைப் பெற்றிருந்தாய்  
காற்று சீகம் திசைதேடிப் பறக்கின்ற  
காற்றுடி போலுள்ளைக்  
காண்பதற்கு எத்தனைபேர் ?

நாற்றமெடுக்கும் நலிந்த சமுகத்தின்  
ஏற்றம் பேசும்  
எத்தனையோ களவான்கள் நீ  
வீற்றிருந்த இடம்தேடி  
வெளிக்கிட்டு வந்தார்கள்  
வந்தோரை எல்லாம் வரவேற்று  
உன் வனப்பின்  
சொந்தவுடல் காட்டி  
ககமுட்டி அனுப்பி வைத்தாய் ..

ஈல்லோரும் இன்புற்றி ருப்பதற்கு  
வழி செய்த  
பாத்தும்மாப் பெண்ணே  
நடுப்பாதையிலேன் நீ விழுந்தாய்  
உன் ஆத்துமா  
இந்த அகிலத்தைப் பிரிந்ததுவா ?

உன்றுள்ள

உன் முச்சி

உயிராக இருக்கையிலே

உன்றன் உடலம்

உவப்பென்று சொன்னவர்கள்

கண்ணே... கனியே... கற்கண்டே... கானியமே

என்று பாவிசைத்த

எத்தனையோ பாவலர்கள்

இன்று உன் இழவை

ஏறெடுத்தும் பாராமல்

எங்கே விரைவாகி

எழுந்தோடி மறைகின்றூர்...?

பாத்தும்மாப் பெண்ணே

உன் ஆத்துமாதான் பாத்தும்மாவானுள்

ஆத்துமா இல்லையேல்

பாத்தும்மா நீ இல்லை

நீ வெறும் உடல்

ஆம் ஒரு பினம்

ஆதவினா-

அவர் ஒடி ஓளிக்கின்றூர்...?

- தினகரன் -

27 - 06 - 1980

## நுளம்புகளே !

· அன்புமன் ·

காதுக்குள் வந்து கணக்கணத்து துயிலெழுப்பி  
கடித்து இரத்தமுண்ணும் கடுகளை நுளம்புகளே  
ஏதுக்காய் இன்றென்னை ஏற்றுத்தும் பாராமல்  
எட்டி நடக்கின்றீர் ? என்னபிழை நான்செய்தேன் ?

நாட்டின் முதுகெலும்பு நம்மவரே என்றதினால்  
நானும் உழைத்து நலிந்து மெழுகானேன்  
ஏட்டுக் கதையால் ஏற்றம்வரும் என்றென்னை  
ஏணியாய் மாறி ஏறுதற்கும் துணையானேன்

மூட்டை சுமப்பதையே முதுதொழிலாய் கொண்டதனால்  
முப்பது வருடங்கள் முச்சிமுத்து முச்சிமுத்து  
ஒட்டையா கிப்போனேன் ஒ அந்தக் காரணமா  
ஒட்டி என்னைக் குத்தாது ஒடுகிறீர் நுளம்புகளே ?

தொட்ட இடமெல்லாம் தொழுநாயின் நரம்பதுபோல்  
தட்டுப்படும் என்றன் தசையில்லா எலும்புகளில்  
கொட்டினால் உங்கள் கொடும் யாசி முனைப்பாகம்  
பட்டுவிடும் என்று பறக்கின்றீர் நுளம்புகளே

“சத்தில்லை உடலில் சரியான விட்டமின்கள்  
நித்தமும் உண்” என்று நேற்றெனக்கு டாக்டர்சோன் ன  
புத்தியினை நெஞ்சிருத்தி புரதங்கள் உண்ணுதற்கு  
சத்தியமாய் சக்தியில்லை சங்கதிகள் தெரிந்திரோ ?

என்னிடத்தில் குருதியில்லை என்னுமொரு காரணத்தால்  
என்னைவிட்டு விட்டோடும் என்வீட்டு நுளம்புகளே  
மன்னில் குருதி மனிந்தவர்கள் மிகுதமுள்ளார்  
அன்னவரை இனம்கண்டு அவர்க்குதி ருசிபார்ப்பீர் !

சம்மா இருந்து சுகமாக உடல் வளர்ப்போர்  
எம்மாத்தி ரம்பேர் இவ்வுலகில் இருக்கின்றார்  
இம்மாநி வத்தில் இவர் போன்றேர் இவ்வாதொழிய  
அம்மா நுளம்புகளே அதிவிரைவாய் பணிதொடர்வீர் !

### · சிந்தாமணி ·

28 - 12 - 1982

பெரியாற்றி விழுமாலை விழுமாலை  
விழுமாலை விழுமாலை விழுமாலை விழுமாலை  
விழுமாலை விழுமாலை விழுமாலை விழுமாலை  
விழுமாலை விழுமாலை ? விழுமாலை விழுமாலை

குதிரைந்த பீரியாலை விழுமாலை விழுமாலை  
விழுமாலை விழுமாலை விழுமாலை விழுமாலை  
விழுமாலை விழுமாலை விழுமாலை விழுமாலை  
விழுமாலை விழுமாலை விழுமாலை விழுமாலை

குதிரைந்த பீரியாலை விழுமாலைப்பூசு பூசுபூ  
ஒங்குமிக்கு ஒங்குமிக்கு கூது கூது கூப்பூ  
பூசுபூசு கூது கூது பூசுபூப்பூ பூசுபூ  
பூசுபூப்பூ பூசுபூப்பூ கூது கூது கூது

கூதுபூப்பூ கூதுபூப்பூ மாநால்விட்டு அப்பிதீ  
கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ  
மாநால்விட்டு கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ  
கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ

கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ  
கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ  
கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ  
கூதுபூப்பூ கூதுபூப்பூ கூதுபூப்பூ ? கூதுபூப்பூ

விடுதலை காட்டி வெள்ளியல்லை, மாறுவதை  
கிடைதலை காட்டி வெள்ளியல்லை, மாறுவதை  
கிடைதலை காட்டி வெள்ளியல்லை, மாறுவதை  
கிடைதலை காட்டி வெள்ளியல்லை

ஏனால் 'நினைவிப்பு' என்று சொல்  
ஒன்று நான்கு ஒன்று காட்டிய வருத்தம்  
ஒன்று ஒன்று காட்டிய பாக்ஸிப் கால்களில்  
ஒப்புள்ளது நூல்கள் கூறினால் என்று

## மானுடம் எங்கே...?

- அண்டுமன் -

வானில் புதியதோர் வெள்ளி  
முளைத்தது  
ஷுவில் புதியதோர் மனிதன் தோன்றினன்...

பாலை மனவிலோர் பாளை வெடித்தது  
பால்மனம் மிக்கதோர்  
பாலகன் தோன்றினன்...

ஆம் எங்கள் அருமை நாய்கம் பிறந்தனர்  
அவனியில் புதிய மானுடம் டுத்தது

'அய்யாமுல் ஜாஹிலி'ன் காலம் அழிந்தது  
அந்த மரத்தை  
அடியோடு வீழ்த்தினர்  
அடிமைத்தளையின் அடிமரம் வீழ்ந்தது...  
அஞ்ஞானம் அழிந்தது  
மெய்ஞ்ஞானம் வளர்ந்தது  
விஞ்ஞானம் உலகின் விளை நிலமானது !

அன்றைய அரேபியன்போல் இன்று இல்லை  
இன்றைய மனிதன் புதிய மனிதனும்...  
அன்றைய அரேபியன்போல் இன்று இல்லை  
என்பதால்  
மனிதன்  
புதியவன் ஆவானு...?

'அடுத்தவன் பசிக்கப் புசியாதே' என்று  
அருமை நபிகள் அறைந்தனர் அன்று  
அடுத்தவன் பசிக்கப் புசியாதே என்றால்  
பசிக்க ஒருபிடிச் சோரு கொடுப்பது...?

அடுத்தவன் பசிக்கப் புசியாதே என்றால்  
பசியாத மனித வயிறுகள் வேண்டும்  
பசிக்கும் மனித வயிறுகள் உலகில்  
இருத்தல் ஆகா(து) எனும்நிலை வேண்டும்

பொதுப்படை விரும்பும்  
அடிப்படைத் தத்துவம்  
புரிந்த புதிய மானுடம் எங்கே...  
அந்தப் புதிய மானிடர் வரவு  
நல்வரவாகும் நாள்வேண்டும் இங்கே...

அந்தப் புதிய மானுடம் வளர்க...  
அவர்கள் வரவு நல்வர வாகுக...!

## இது என்ன நிலையோ...?

- கேடெய்வு அவீஸ் -

அட்டைக்கடியிடை வட்டை வயல் வெளியில்  
ஒட்டுக் கிழித்த உடலா...? அனல்,  
கட்டுச் சுருண்ட உருவா? தினம்  
நட்ட நடுச்சாமம் கொட்டும் பனிமுட்டம்  
பட்டுத் தெறித்த பழுதா? வள்ளி  
கட்டுக் குலைந்த நிலை ஏன்

கணவ் வீழுந்த நிலை ஏனே அறியனா?  
மாணே! மயக்க மெனவோ? சொல்  
நானும் தயக்க மெதுவோ?  
தோனும் பயிரிடையே கானும் களைகளினை  
நானும் கலைந்த விளைவோ? வாழ்வில்  
குழும் துயரின் சுலையோ...?

கம்புத்தடியினாலும் நம்பிக்கைரந்து உடல்  
வெம்பிக் கதிர் அடித்ததோ? துயர்  
சம்பிச் சமையும் நிலையோ?  
அம்பம் குலித்து நெல் கூட்டிப் பதர்நீக்க  
எம்மட்டு வந்ததெடியோ...? கூலி  
கண்பட்டுப் போன வடிவோ

## இறுதி ஆசை

- கேயெம்ஏ வுவீஸ் -

வாப்பா இறந்து அரை ஆண்டு நினைவாக  
இப் பா எழுகிறது என்னெஞ்சில் - அப்போது  
சொன்னார் ஒரு வார்த்தை சோதிப்பிளம்பாக  
என்னை எரிக்கிறதே இன்று

மாடாயுழைத்து மரியாதை யாய் வளர்த்து  
ஒடாகிப் போன உதட்டினிலே - வாடா  
மலராக வந்த வார்த்தை அதுவந்து  
புர்கிறதே என்னுள் புதைந்து

தங்கை அவளின் தலைகோதி என்னிடத்தே  
சங்கையாய்க் காரி என்று சாய்ந்தார் - அங்கே  
தங்க உறுதி தடம்புரள தலைகிழாய்  
நொந்து துடிக்கின்றேன் தான்

முப்பது வயச மூப்பெய்தி என்தங்கை  
இப்போதும உள்ளாள் என்செய்வேன் - கப்பல்  
விலையேறி மாப்பிள்ளை ஏலம் நடப்பதனுல்  
சிலியாகி நிற்கின்றேன் சிலைதந்து

வாக்கை நிறைவேற்று வருத்தம், அதற்கீடாய்  
நாக்கை அறுக்கத்தான் நாடுகிறேன் - வேட்கை  
நிறைவேற ஏதும் நேர் உண்டேல் உலகொரே  
முறை யொன்று சொல்க முணைந்து

சிறை குறை வாய் கால்கள் கால தீவிர  
 காலத்திலே கால காலி போன்றும்  
 காலம் குறை காலப்போன்ற கால ஏழை  
 கால பொன்ற காலத்தில் காலத்தில்  
 காலத்தில் காலத்தில் “கால”  
 கால காலி நாலைக்கெட்டில் காலம்  
 காலத்திலே காலத்தில் போன்று போன்று

## அழாதே என் கண்ணே

- குருவளி ஞாபகாரித்தக் கவிதை -

- கேயெம்சு அவீஸ் -

என்னருமைத்தாயகமே ! இதய வானில்  
 எழில் கொஞ்கம் சாய்ந்த மருதே அம்மா  
 உன்னமுகுக் கோலந்தான் எங்கே போச்சு  
 உளர்வெல்லாம் துடிக்குதடி, புயலாய் மாறி  
 கொன்றெழிக்க வந்தானே கோரக் காற்று  
 கொடுமையினே என்னிடவே நெஞ்சமெல்லாம்  
 கண்ணீராய் மாறுதடி கண்ணே உந்தன்  
 கவின் மிகு கோலத்தை எப்போ கால்பேன்

வானத்து முழு நிலவாய் வங்ப்பை வட்டி.  
 வார்த்தையிலே வடிக்க வொன்றே குமரிப் பெண்போல்  
 சினத்துப் பட்டாடை அனிந்து நின்றே  
 கிரித்தாயே எணப் பார்த்து, அந்த நாளைக்  
 காணத்தான் துடிக்கின்றேன் கருணையுள்ள  
 கலையொளிரும் சேதவீத்தாயே அன்பே !  
 போன்றே இன்று மிகப் பொலி விழந்து  
 போனதுயர் கதை சொல்ல மாளாதம்மா

முற்றி வளர் தென்னே, பலா வாழை மற்றும்  
 முறைவல் கொள் மா, தோடை, மலர்ததோட்டங்கள்  
 குற்றுயிராய்ப் போன பல கட்டடங்கள்  
 குமரே ! உன் வனப்புக்கு அழகு ஊட்டும்  
 சொத்தாக நின்றது ! சோபை குன்றி  
 “சோ” வென்ற புயலுக்கு ஆட்டங்கண்டு  
 முற்றுக வீழ்ந்ததனால் முகமே மாறி  
 முடப் பெண்ணேய் ஆனாயே, என்னசெய்வேன் !

சத்தியமாய் உன் கண்ணீர் துடைப்பதற்கு  
 சந்ததியாய் இளைஞர் நாம் உள்ளோம் இங்கே  
 நித்திரையில் நினைவெல்லாம் நீயே வந்து  
 நிழலாடு கின்றாயே அங்புத்தாயே  
 கத்தாதே, கதருதே, கவலைவேண்டாம்  
 காசினியில் உன்னெழிலீல் மீட்டெடுக்க  
 இக்கணமே ஏழுந்திட்டோம் இனியுமென்ன  
 எனிப்பார்த்து சிரிதாயே ! அழுகைவேண்டாம்,

குதிரை யூடு ! வரிசுவருக்கு வாய்ப்பு  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை

குதிரை குதிரை வாய்ப்பு குதிரை  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை  
 குதிரை குதிரை வாய்ப்பு குதிரை

## வாழ்க்கைப் படகு

- கேயெம்ர அவைஸ் -

நீரும் ஞாலக் கோலக் கடவில்  
குழும் அலையின் சுழியின் இடையில்  
மானும் புழுவாய் மடியும் நிலையில்  
வாழ்க்கைப் படகு நகர்கிறது - என்  
வாழ்வின் காலம் கழிகிறது.

இலையின் நூனியில் தொங்கும் பனியாய்  
தொலையும் காலக் கணவுக் கீற்றில்  
நீலையா ! மோசப் பாதை நோக்கிய  
வாழ்க்கைப் படகு நகர்கிறது - என்  
வாழ்வின் காலம் கழிகிறது.

பொதுமை என்ற சுக்கா வேந்திப்  
புதுமை பூத்துப் பொலிய நானும்  
மிடிமை காலை விடிவை அடைய  
வாழ்க்கைப் படகு நகர்கிறது - என்  
வாழ்வின் காலம் கழிகிறது.

கசியும் நயனக் கருமேகம் குழ்  
கவலும் நெஞ்சக் கணலுள்  
விதியின் எல்லை விளைவு காண  
வாழ்க்கைப் படகு நகர்கிறது - என்  
வாழ்வின் காலம் கழிகிறது.

கலை சுவயவை -

## கடைசிப் பக்கம்...

- நற்பிட்டிமுனை பளீல் -

சோகங்களே...

சுகங்களை விட

நம்பிக்கைக்குரியவர்கள்

நீங்கள் தான்...!

சுகங்கள் தரும்

இதங்களை விட

நீங்கள் தரும் தடங்கள்

கணதியானவை...!

உங்களைக் கண்டு

வெருண்ட தாட்களில்

சுகங்களைக்

கணக்களில் தான்

காணமுடிந்தது...!

உங்கள் விலாசம்

தெரிந்த பிறகு...,

உங்களை உடன்பிறப்பாய்

புரிந்த பிறகு...,

நீங்கள் தான்  
 சுகங்களுக்கே  
 அத்திவாரமிடுகுறீர்கள்  
 என்பதைப்  
 புரிய முடிகிறது...!  
 கத்தை கத்தையாய்ச்  
 சுகங்களைச் சுமப்போரும்  
 உங்கள்  
 சுவாசம்பட்டதும்  
 உதிர்ந்து  
 போகிறூர்களில்லையா...?  
 சுகங்களைவிட-  
 நீங்கள்  
 வலிமையானவர்கள் தான்...!  
 சோகங்களே...  
 என்-  
 மனத்தோரணத்தின்முன்  
 உங்களுக்கு  
 எப்போதும் காத்திருக்கும்  
 வரநேற்பு...!  
 “நல்வரவாகுக...!”

- வீரகேசரி வாரவெளியிடு -  
 (23 - 02 - 1986)

## மனப்பாரம்

- நற்பிடிமுனை பளீல் -

திரும்பிப்  
பார்க்கும் போதுதான்  
அந்த உறவின்  
தாக்கம் தெரிசிறது...

உதிர்ந்து போனமலருக்கு  
அழுது பலனேன்ன...?  
உனக்கு மட்டுந்தானே  
என்னால்  
கவிதை எழுதமுடியும்...

இல்லாவிடால்  
தேடிவந்த காலத்தைத்  
தொலைத்துவிட்டு -  
பறிகொடுத்த உன்னைத்  
தேடிக்  
கொண்டுடிப்பேனு...?

# ஓ... என் நண்பர்களே

- எம்சிர பரீட் -

ஓ... என்  
இனிய நண்பர்களே  
உங்கள் எதிரிகள்  
முத்தம் தருவதற்காய்  
ஏவுகளைகளை -  
நிரப்பீக கொண்டிருக்கிறார்கள்

நீங்கள் -  
உங்கள்  
ஆற்றுப் படுக்கைகளில்  
நானால்களை  
வளர்த்துவிடுங்கள்

தோட்டத்துள்  
மாடுகள் மேய்கிறதே  
அவைகளைப் பிடியுங்கள்  
கோரோசனைகளாவது  
கிடைக்கலாம்

எதிர்காற்றுக்கு  
கோரோசனைகள்  
எரியாமலா  
போய்விடும்

- மல்லிகை  
ஒக்டோபஸ் 1984

பீட குமிகா

ஷா ... க

உவிசிருமிகு பார்தி

நான்றை வாய்மை

பாலாஷ்டாநா மகாநா

- உவிசிருமிகு

## எப்போது...

- எம்சிர பரீட -

உன் -

காந்த விழிகளை பார்த்த போதெல்லாம்  
ஒரு காசுத்தில்  
நான்  
எத்தனை கவிதைகளைத்தான் எழுதிவிட்டேன்

நேற்று -

தற்செயலாய் நடந்த  
நமது சந்திப்பில் -

எனது

கற்பனைகளைல்லாம் வறங்கு  
சில வினாடிகள் -

உன்னையே பார்த்துக் கொண்டு...  
நான் மெளனமாகிக் கொண்டபோது எழுவிப்பாலிந் -

சிரிக்காமலே சென்றுவிட்டாய்

கனவுகளை

நெஞ்சுக்குள் புதைத்துவிட<sup>④</sup>

கற்பனைகளில்

மிதந்ததற்காய்

ஏங்கிக் கொண்டிருப்பேனு...?

நாமிருவரும்  
ஒருவரையொருவர்  
இழந்தால் -  
எப்படியெல்லாம்  
துடிதுடித்துப் போனேம்...?

“திருட்டுக்” கொடுப்பதை விட  
மோசமானதுதான்  
சொந்தத் தேவதையை  
மாற்றுஞ்க்குப்  
பறிகொடுத்து நிற்பது...

என்ன செய்வது...?  
தீர்ச்சிக்குத்  
தெரிந்தவர்களுக்குத்தானே  
பூசிக்கத் தெரியும்...  
எம்போன்றவர்களை...

- விரகேஸரி வாரவெளியிடு -  
(04 - 08 - 1985)

# சுழல் வட்டம்

- நற்பிடிமுனை பளில் -

கோழை ஆண்களுக்கோ  
பாலை மனங்களாம்...?  
பொய்... பொய்...  
கோரத் தாய்களுக்கே-  
அகோரத் தனங்கள்...!

பாவம் பாவைகள்...,  
மனமுடிப்பு வேண்டின்  
அங்கே-  
பணமுடிப்பு வேண்டும்...

பாவையரே நானும்  
பாலைவனம் நோக்கிப்  
பரிதாப யாத்திரைகள்...

கற்போ; கற்பற்றே...-  
பணவாடையிருந்தும்  
மனமேடை காணேர்  
பிணவாடை மறுபக்கம்...

கள்ளிமனங்களில்  
கணவுகள் கரைந்தோட....  
வெலிக்கரையோரம்  
விழிக்கறை பூக்கும்...

நீர்க்கோலம் அங்கே  
போர்க்கோலமாக...-  
ஏக்கமும் தாக்கமும்  
ஓமாந்து போகும்...

இயலா மனங்களோ  
மென்னத்தால் தலைகுணிய-  
ஹமை உனங்களோ  
உயிரின்றி ஒலமிடும்...

யாருக்கு அவமானம்...?  
ஆண்மையா... பெண்மையா...?

இன்றைய பாவையே  
நாளை தாயாவாள்...  
நாளை அவளும்  
'நயமாய்த்தான்' கேட்பாள்...

பாவையில் இம்மாற்றம்  
நிகழாத வரைக்கும்-,  
ஆண்மையும் பெண்மையும்  
அவமதிப்பாகும்  
இந்நிலை மாறுது...

மாறவும் முடியாது...  
மாறினால் நெடுநாள்  
நிலைக்கவும் முடியாது...

சிதன வேட்கை-  
கொல்லாத பெண்ணீல்லை  
நில்லாத மன்னீல்லை...  
அது ஒரு  
சமூலவட்டம்...!!

- வீரகேசரி வாரவெளியீடு -

(20 - 10 - 1985)

# ஒற்றுமைக் கீதம்

- எம் சினா பரிட -

நாங்கள்

பூட்டில்லா வீட்டின்  
சொந்தக்காரர்கள்

எங்கள் -

வீட்டுக்கதவுகள்

தினமும் -

திருடர்களுக்காய்

'நல்வரவு', பாடும்

நிறைவேசு

எங்கள் -

எதிர்பார்ப்புகளினிடையில்தான்

பசி... பசி... பசி

வயிற்றுப் பசிக்காய்

நாங்கள் -

கைநீட்டும் போது

அவர்கள் -

கைபூட்டைக்கூட

உடைத்துவிடுகிறார்கள்

எங்களுக்குள்ளும்

ஒற்றுமை கீதம் இயற்ற

கவிஞர்கள் ...

இருக்கிறார்கள்

- கஸம் -

ஒக்டோபர் 1984

சிரிப்பு -

உனக்கு மட்டுமா,

வெளியில்...

எனக்கும்தான் எப்படி வரும்?

நமது

விழிகளிலிருந்து

சுயநலக்காரர்கள்

என்றே

தாக்கத்தை கலைத்துவிட்டபோது...

## நூலிக்குறள்

ரகசியமாய் இருக்கட்டும் நூலிக்குறள் சால  
எனக்கு இப்போதும்தான் நூல்குறல்  
உண்ணைப் பார்த்து நூல்குறலில் காலி  
சிரிக்கவேண்டும் போல்தான் இருக்கிறது நூல்குறல்  
அதுதான் நூல்குறல் நூல்குறல்  
எப்போது சிரிப்பது நூல்குறல் நூல்குறல்  
எப்போது கவிதை எழுதுவது நூல் யாழில் நூல்குறல்  
ஏடு நூல் முறைக்குறல் நூல்குறல்

நூலிக்குறல் நூல்குறல் நூல்குறல்

நூல்குறல் நூல்குறல் நூல்குறல்

நூல்

நூல்குறல் நூல்குறல் நூல்குறல்

நூல்குறல் நூல்குறல்

நூல்குறல் நூல்குறல் நூல்குறல்

நூல்குறல் நூல்குறல் நூல்குறல்

நூல்குறல் நூல்குறல் நூல்குறல்

நூல்குறல் நூல்குறல் நூல்குறல்

நூல்குறல்

நூல் நூல்குறல்

- 02081985 -

## குரைக்கிறது ..

- எம்சின் பார்ட் -

தான் நினைத்திருக்கவில்லை  
 அன்று  
 இந்த வீதியில்தான்  
 அந்த நாய் வாலை ஆட்டியது  
 நான் அதற்கு  
 எச்மாணன் அல்லன்,  
 ஆயினும் அது  
 என்னைக்கண்டு வாலை ஆட்டும்  
 நான்  
 மனிதன்,  
 யார் தீனிபோட்டார்களோ  
 என்னைக் கண்டுதான்  
 அது -  
 குரைத்துக் கொண்டு  
 ஒடிகின்றது  
 எனது பயணங்கள்  
 அதே வீதியில்தான்  
 குரைக்கிறது  
 கடிக்கவா போகிறது

- நவசக்தி -  
 நவம்பர் 1985

## ஏழை

- எஃகு பரீட்-

- கல்லூரி கல்வியினைப் -

நாங்கள்

வெற்றுச் சாக்குள் கூட்டும் குத்தும்  
நெல்மணி தேடும் குத்தும் குத்தும்  
நெரிசல்கள்



ஒட்டை வீட்டுள்

சாக்குப் போர்வையால்

குதலுக்கு

டாட்டா காட்டும்

சின்னஞ் சிறுக்கள்



யார்சொன்னது

ஏங்களோ

ஏழைகள் என்று



- மஸ்லிகை -

(20வது ஆண்மேலர்)

## சிவப்புக் கோடு

- பாலமுனை பாறுக -

விடுந்து விட்டது. சில்லாக உழைக்கி  
வெளிக்கிட வேண்டுமோ! மொயக்குள்  
கூக்கிறீர்களி

இல்லத் தரசியே  
இங்குவா, ! இப்படி,  
விளையைக் கொண்டுவா  
முத்தம் கொடுத்திட ! இதே அடைக  
கன்னம் இங்கே அல்லது  
காத்திருக் கிணறுக்குமோ எடுத்து  
இன்னு மோர் முத்தம்பூரி ஞானி  
எனக்கிடு ‘இச்’ சௌ !

வேலைக் கென்று நான்  
வெளிக் கிடப் போகிறேன் ஏதென்றெய்  
போருக் கென்று என்னால்  
புறம்பெடல் போலது பூங்கள் என்று

அடையாள அட்டை  
அதனையும் கொண்டு வா;  
தட்டுகள் பற்பல  
தாண்டிட வேண்டுமோ !

அதிரடி, எதிரடி

எந்தெந்திர் கொண்டுமோ?

அதிலெதில் பட்டு நாம்  
இறையடி செல்வதோ?

கொண்டு வா இப்படி, முன் வருகிற அவ்வளவு  
கோப்பியைக் குடிக்கிறேன், வந்தால் முன்வது  
சென்று முடிக்குமோ?

செல்வதோ எந்துமாறு உதிர்வா

சாதனை புரிந்த வீரனும் - நானும்  
காரியாலயம் போய் அடைவேலே?

காரியாலயப் படிகளைத் தாண்டி,  
நேரம், வாய்ப்பை குறித்து வருகிற அவ்வளவு  
ஒன் பதைத் தான்டி அங்கும்  
சிவப்புக் கோடு  
'கிள்ளை' செய்யுமோ?

①பீர் முருகாலி கல்லூரிப்பாக கீழம்  
ஒப்பு விழுதும் கிள்ளையெடுக்கும்பொழுது  
குதின் பவிக்கிற்கூ ஸுப்பாக்கலி கீழப்பட்டு  
மரிக்கி ஒப்புக்கூப் பிழுதுமாறு வருகிற

பீர்களை கல்லூரிப்பாக  
குதின்கூவித் தின்கிடும் கீழம் குதின்கூ  
குதின்கூவித் தின்கிடும் குதின்கூ

கூட்டுத் தின்கிடும் குதின்கூ

(2001 ஜூலையும் - நீண்ட நேர)

# கு....தந்திரவாதி

எழுதிய முனிவரி

உயிரை காலை

வாய்க்காலி பார்வை

பாலமுனை பாறூக் -

என்னை நீங்கள் எழுத விடாது  
எனது கைகளை கட்டி விடுங்கள்.

எரிகிற பிரச்சனை ஏதனைப் பற்றியும்  
எழுத என்னை அனுமதி யாதீர்  
எனது ஏழுகம், எனது இனம்  
எனது மக்களின் எழுச்சி என்று  
ஏதும் எழுத அனுமதி யாதீர் !

என்னை நீங்கள் தாவாட் இங்கள்  
எல்லாம் மறந்து உறங்கிப் போகிறேன்  
எனது கைகளை அவீழ்க்கும் போது  
வேதனை மிக்க மக்களை விட்டு  
காதலை மட்டும் பாடிக் களிக்கிறேன்  
என்னை நீங்கள் பாராட்டு வீர்கள்  
எனக்கோர் பரிசு பதக்கம் தருவீர்  
என்னை நீங்கள் உலகக் கவிஞராய்  
அங்கீ கரிப்பீர்

ஏனெனில் -

மனச் சாட்சியினைக் கொன்றே விட்டு  
மக்களை யெல்லாம் மறந்தே விட்டு  
கற்பணைக் கோட்டையுள் சுற்றியே வந்து  
பாடும் போதும் பாராட்டு நிசமே.

எப்போதும் நீர்,

தற்போதுள்ள எல்லைக் கோட்டை

தாண்ட விடாது பார்த்துக் கொள்வீர் ?

நீங்கள்

கு.... தந்திர வாதிகள்க்கு ?

( அல் பழீ - செப்ரம்பர் 1984)

# புயலும் வெள்ளமும்

- பாலமுனை பாறூக் -

வானம், கண்ணீர் மழையினைப் பொழிந்தது.  
இடையிடை 'கர கர' இருமல் முழக்கமாய்க் கேட்டது.

பாடுபட்டு, பட்டினி கிடந்து  
வளர்த்த பயிர்களை  
வெள்ளம் வந்து முக்காடிட்டது.  
நாணாக் கோளி, தலைகளைக் கவிழ்த்து  
நின்ற பயிர்களும்  
முக்காடிட்டற்குள் மூர்ச்சை யாகின.

கிழக்கில்...  
காற்றிரு ஆட்டம் ஆடிய பின்னர்  
மழை ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்தது.

எத்தனை பக்கப் பயமுறுத்தல்கள்...!

காற்றும் மழையும்  
ஆடிக் காட்ட முன்  
வயலும், மலையும் எமக்கே என்று  
வந்தொரு கோஷ்டி ஆடிச் சென்றது  
'கண்டிய நடனம்' !

கூரையைப் பியத்தே கொடுப்பவன் கொடுத்தான்  
குடிசைச் சுவர்கள் கரைந்து போயின.

வெள்ளம் நிவாரணம் வானெனி அலறங்கள்  
விரைவிற் ஜீப்புகள், பெரியவர் தலைவர்கள் !  
மழை ஒரு ஆட்டம் ஆடிப் பார்க்க,  
மன்னவர் பெரியவர் அணவரும் ஆடினர் !

கடலும் ஒரு முறை கணத்துப் பார்த்தது  
அமுக்கம் தொண்டையை அடைத்துக் கொண்டதாம் !  
மழை ஒரு ஆட்டம் ஆடிப் பார்த்தது.  
பொத்தல் பொத்தலாய் இருந்த கூரைகள்  
‘பொத்துப் பொத்’ தன விழுந்து போயின !

கூரையைப் பியத்தே கொடுப்பவன் கொடுத்தான் நிறைகிற இடங்கள் நிறைந்து கொண்டிருந்தன.  
நாலுநாள் தின்றவன் நடுத் தெருவில் தான்-  
மமை \*

வெள்ளமாய்ப் பாய்ந்து  
பள்ளத்தை தாக்கவும்  
நிவாரண மலைகள்  
முட்டையாய்ச் சேர்ந்து  
மேட்டையே நோக்கின.

கிழக்கில் - காற்றெல்லாம் வட்டு தூரின்பால்  
காற்றெல்லாம் ஆட்டம் ஆடிய பின்னர் கால்வாசனம் மூலம் மலையொரு ஆட்டம் ஆடிப் பார்த்தது !

தமிழ்நாடு சுயாட்சியில் உரிமைகள் போன்றவை  
மலையூரில் கூடியது என்றால் கூடியது  
  
ஏதானால் தீவிரமாக விடுமிகு காலங்களில்  
ஒன்றால்தான் சிகிச்சையில் கூடியது என்றால்  
- தூது -  
கூடியப் பொறுத்து விடுவால்  
- 1983 ம் ஆண்டெனில் -

- பாலமுனை பாறூக் -

வானம் இடுந்து  
விழுந்தது போல் பாலமுனை பாறூக் காலையில்  
பெரும் முழுக்கம்,  
பேரிரைச்சல் பாலமுனை பாறூக் காலையில்  
பெரும் மழுமதான் !

கூரை இறந்து,  
கொட்டும் மழை யெல்லாம்  
நேரே புதுந்து மண்  
திண்ணை கரைந்து,  
பேராறுப் பூடும் பொருது,  
ஓர் மூலையிலே...  
குதலினால் கொடுகிக்  
திடந்தபடி...  
சின்ன மகள் கேட்டால்  
'உம்மா கூதல்  
ஊ... ஊ... ஒரு துணிதா'  
என்மனைவி அதற்கேதோ  
இசைத்தான்  
அங்கெனது காதுகளை  
நீட்டுகிறேன்

'மெத்த மெத்துப் போர்த்து வேர்க்கு  
மெத்தமடி கூதல்  
'இதக்' துணியும் இல்லா தோர்க்கு  
இல்லையடி கூதல்'

நெஞ்சில் நெருப் பெரிந்து  
கண்ணில் நீராகிக்  
கசிந்து வடிகிறது !

- திருப்பால், இந்திய இதழ் -  
ஆண்டு 1977

# காரிகையே நீயே சொல்!

- பாலமுனை பாறாக் -

காலீஸ்டீலே கந்தோர் கருமங்களைப் பார்க்க  
வேலைக்குச் செல்லும் வேளையின்று பிந்துகிற  
காரணத்தை எழுத்தில் தாருமெனக் கேட்பவர்க்குக்  
காரணமாய் என்ன சொல்வேன்? காரிகையே நீயே சொல்?

பத்து மாதங்கள் பத்திரிமாய்ச் சுமந்திருந்த  
புத்திரியைப் பெற்றெற்றுத்த பொறுப்பான நோக்காட்டில்  
சற்றீற நி பிரிந்து தனியாக இநப்பதனை  
இப்பொழுது பிந்துகிறேன், என்றிவர்க்குக் கூறுவதா?

சின்னமகாரைச் சீராட்டிட வளர்ப்பதிலே  
கண்ணேய் நீ மிகுந்த கருத்காய் இருப்பதனைல்  
என்னைக் கவனிக்க ஏற்படுமுன் தாமதத்தால்  
இன்றுவரப் பிந்துகிறேன் என்றெழுதிக் கொடுத்திடவா?  
இனிய மகளார் எழும்புகின்ற போதெல்லாம்  
தனியாகக் கண்ணிழித்து, தாலாட்டிக் குழந்தைக்குக்  
கனிவாசப் பாலூட்டிக் கணத்ததுக் கணத்கேட்டுப்  
பணிவிளடகள் செய்வதெனைப் பிந்துவைத்த தென்றிடவா?

விடியவுமே வந்து வேளைக் கெழுப்புகிற  
குடியுங்கள் கோப்பியெனக் கொண்டுவந்து தருகின்ற  
குளியுங்கள் இனியென்றே குளிந்தென்னைத்தொட்டெழுப்பும்  
கிளியின்று பிந்துவதால் தாமதித்தேன் என்றிடவா?

ஆடைகளை ஒழுங்காக அழகாக அடுக்குகிற  
போட ஒரு நல்ல புத்தாடை தேர்ந்து தரும்  
கோடிப் புறு இன்று சணங்குகிற காரணத்தால்  
ஒடிவரப் பிந்துகிறேன் ஒருநிமிடம் என்றிடவா?

- பொறுமக்கள் பூமி -

1982 ஜூன்

# என்னை எரிக்கின்ற கேள்விக்குறிகள்

• மருதூர். ஏ. ஹஸன் -

மெளனத்தை  
உடைத்துக் கொண்டு வந்த  
என் உணர்வுகளுக்கு கூட  
ஜீவனில்லாமல்  
போன போது தான்  
மீண்டும் நான்...  
மெளனமாய்ப் போகிறேன்

என் பேசு நாக்கில்  
இன்னும் ஈரமிருக்கின்றது;  
என் இதயத்துடிப்பின்  
கடைசித்சப்தம்  
இருக்கும் வரை  
நான் எழுதுவேன்.

?...?...?...?  
நான் எழுதுவேன்  
எழுதினால்...,  
வேலையில்லாமல் இருக்கும்  
விலங்குகளுக்குக் கூட  
வேலை கிடைத்து விடும்

விலங்குகளுக் கெல்லாம்  
 வேலைகொடுப்பதா...?  
 இந்த கேள்விக்குரியமட்டும்  
 என் இதயத்தை எரிக்கின்ற போது  
 நான் எப்படி எழுதுவது?



கடதாசித்தான்களாய் எரிந்துபோன  
 மனித இதயங்களை  
 எழுதினால் கூட  
 என்னை எரித்து விடுவார்கள்.



நான் எவிவதா...?  
 நான் எழுதுவதா...?  
 இந்த கேள்விக் குறிகள் தான்  
 என்னை எரிக்கின்றன!



சிரியை அடிவிட்டு  
 நினைவுத்துறையை முடிவிட்டு  
 கூடியதையுடையாக கூடிய  
 பாதுகாப்புத்தையுடையாக  
 கூடிய பாதுகாப்பு  
 கூடியதையுடையாக



சிரியை அடிவிட்டு  
 ...இந்தியை  
 நினைவுடைய சிவாலையிடையிலை  
 ...இந்தியை நினைவுடைய சிவாலை  
 நினைவுடைய சிவாலை

## நினைவுகள்

உத்திரவுட்டி வாய்  
நெங்காலை  
நூற்றாண் சீரியல் கூட  
விலைகளை விவரம் சொல்ல  
நூற்று மூன்று வருடங்கள் வாய்ப்பு  
நூற்று மூன்று வருடங்கள் வாய்ப்பு  
நூற்று மூன்று வருடங்கள் வாய்ப்பு  
நூற்று மூன்று வருடங்கள் வாய்ப்பு  
நூற்று மூன்று வருடங்கள் வாய்ப்பு

• மருதூர், ஏ. வூஸன் -

அந்த மரத்தழியில் சாய்ந்து விடுவதே  
சாய்ந்து கொள்கிறேன் நிழலுக்காக அவ்வ...  
நிழலுக்காக அவ்வ...  
நிம்மதிக்காக!

இப்போது  
என் ஆத்மாஸ்ட  
அலைந்து திரிவிஞ்றது  
நீசெய்த அவஸ்தைகளுக்காக!

நான் படித்த  
காதல் பத்தகத்தில்  
“தோல்வி”  
என்ற பகுதியை மட்டும்  
படிக்க மறந்து விட்டேன்  
அதனால் தான்  
தோற்றுப் போனேன்!

என் ஆத்மாவின்  
 இரண்டுகள்  
 ஒரு வேலை உணக்கு  
 புரியாமல் இருக்கும்;  
 அதற்காகவே  
 இந்த கவிலையை எழுதுகிறேன்.  
 நான் மீண்டும் உன்னை  
 காதலிக்க வேண்டும் என்பதற்காக அல்ல!  
 அவள்...  
 மீண்டும் ஒருவளை  
 காதலிக்க கூடாது என்பதற்காக!

மனிதாபிமானமற்ற பெண்ணே  
 “மானுடனுக்காக வாழ்”  
 மனிதாபிமானங்களை  
 சமந்து கொண்டு.

- தினகரன் வாரமஞ்சனி -

01 - 12 - 85

## குறிப்புகள்

வானப்பாலை குதிரை

மருதூர். ஏ. வெள்ளி

சில இரவுகளில்  
எனக்கு மல்லினை மணக்கும்,  
இப்போது  
உன் கடிதம் தான் மணக்கிறது.

என்ன அழகான வார்த்தைகள்  
மனம் பூசப்பட்ட  
ஷக்கள் பட்டதோ...?  
அந்த பாடசாலைக் ஷக்களுக்கென்ன  
பட்டு விடும்;  
நான்தானே வருத்தப்படுகிறேன்.

நான் எழுதிய  
கடிதத்தைக் கண்டு  
உன் விழிவாசல்  
மாத்திரமே நன்றிருக்கும்.

ஆனால்

நீ எழுதிய கடிதத்தால்  
என் இதயமே ஏரிந்து கொண்டிருக்கிறது  
ஊழையா இருந்து கொண்டு  
ஊரையே அழிக்கிறோ!  
யார் சொன்னது  
நீ பெண்ணென்று...?

## வாழ்வுப்பிள்ளை

உன்னு ஊர்பக்கம்  
என் செவிகள் ஊர்வலம் போன்போது  
உன் சேதியையும் முழங்கிக் கொண்டன  
உன்போதிக்காகவேதான்  
நான் ஊர் வலமே போனேன்!

ஜூலையின் தீயை விட  
உன் விழிகளின் தீ...  
அதி வேகமானது!

- தினசுரன் வாரமஞ்சரி -

06 - 01 - 85

- சென்ட்ரல் பீவுக்குடும் - மருதூர் ஏ. ஹஸ்வி -

என் அதைப்பாடு கிடைக்கும்போது  
அடி மனசை உணர்வு என்றுகூறி  
உசப்பி விட்டுப்போனதும் மாண்புகிறேன்  
அந்த நேசம்தாம்.

அது இருந்து பிடித்திட்ட  
இருள் தேசத்தில் கூறுவது சிரமம்  
இனைப்பாற வந்த வெளியிடுவது  
வெளிச்சு விளக்கு!

ஒருமுறை என்பதை கூறுவது  
என் விழிகளை மூடி விரிவானது  
விரல்களால் தொட்டபோது... என்பதை  
என் தேகம் முழுதும் உணர்ச்சிகள் ஊறி  
வியர்த்துப் போனேன்.

சத்தியமாய்ச்  
சொர்க்கத்திலேதான்  
திருடி வந்தேன்  
அந்த  
சத்திய தேவதையை.

வாந்த காலத்து  
இரவு கூட  
“வசை” சொன்னது  
அவள்  
வார்த்தைகளைப் பார்த்து விட்டு.

- தினகரன் வாழமஞ்சரி -

06 - 04 - 1986

# என்ன குறை என்னில்?

- மருதழை வூசன் -

நித்திரையில் புலம்புகிறேன்  
நித்தமுந்தன் நினைவாக  
எத்துணையு மில்லாது  
இத்தரையில் எத்தனை நாள்.

'தறி' மீது ஏறி அந்தோ  
தார் முடித்த வேளையிலே  
'தருகின்றேன் தார்' என்று  
தந்தது போல் ஓர் நினைவு.

ஓர் வருடக் குழந்தையுடன்  
ஊஞ்சலிலே ஆடுகிறேன்  
ஊனமையாலும் ஆக்கிவிட்டு  
ஓர் புறத்தில் ஒதுங்கி விட்டாய்.

உன்னிதயக் கூட்டிலுள்ளே  
ஒருவரல்ல இருவரல்ல  
ஒராயிரம் கனவர்...

உடுக்க உடை இல்லையென்றே  
உருவ எழில் இல்லையென்றே  
ஆரவனங்கை அடக்கின்ற  
ஆளுமைதான் இல்லையென்றே  
என்ன குறை என்னில்  
ஏற்றி விட்டு ஓடிவிட்டாய்.

- சுங்கு -

ஐந்வரி 1977

8891 - 80 - 80

குடிசூட்டும் பாங்குலாத  
நூறி இங்கிலைப் பாங்கு  
மாக்யரின்கு கிரிஞ்சாகல்

நெங்கும் குடி காங்க  
முகவிளை முகவிளை  
உங்களில்லையா  
மாங்கவில்லை

## பழைய ‘பைல்’

... காங்க  
காங்க காங்க  
உங்கவில்லை, மாங்கவில்லை  
காங்கவில்லை.  
கிடை - மருதமுனை ஹஸன் -  
காங்கவில்லை மாங்கவில்லை

ஸேர்...,  
என் எண்ணங்கள்  
நீலக் கடல் நீந்தும்  
சின்னச் சின்னச் தோணிகள்  
சில வேளை  
கவிழவுங் கூடும்,  
காற்றேடு அள்ளுண்டு  
போகவுங் கூடும்.

நான்  
இரு பழைய ‘பைல்’  
கால வதியாகிப் போன  
கடிதங்கள்,  
குறிப்புகள்  
இதனுள் அநேகம்  
அடங்கிக் கிடக்கின்றன.

நன்னெட நிடத்தில்  
ஆடற் பருந்தோடு கிணி  
கொஞ்சிக் குலவியதாம்

அந்த ஒரு வாழ்வை  
இங்கேயும் எங்கேயும்  
சமைத்தெடுத்தால்  
நந்தோசம்

வேர்...,  
அதற்காக  
என்னுள் அரும்பினிட்ட  
ஆஸயினை  
தாரை வார்த்து விட்டு  
மீண்டும் பழைய பெலாக  
இருக்கவே ஆஸயப்படுகிறேன்.

... ரிட்டி  
நூலாகவே வார் வார்  
விடுதிக் குடை கூடிக்  
உல்லோசத்து உல்லாசி உல்லாசி  
உல்லாசி உல்ல  
விடுதி விடுதி  
உல்லாச உல்லாச  
உல்லாச உல்லாச  
உல்லாச உல்லாச

வார்  
‘குடை’ மூலம் குட  
காப்பி ப்ரிஸெதிட் காப்  
காப்பிக் காப்  
காப்பிக் காப்  
- மனிலை ஏப்ரல் 1986 -  
ஆஸயப்படுகிறேன்

# எதிரொலிகள்

உருவாமல் காட்டியது

யானிச்சு மாந

பிள்ளைகளும் போன்றவர்

- மருதமுனை வூசன் -

யானிச்சு மாந

பன்னிக் கொழித்து நான் காங்கிரஸ்  
ஒல்லிக் கேண்க்குள் சிவாஸ்கார்ஸ்  
ஒழித்துப் போனதும்...

கல்லாத் தோட்டைக் குடும் க்காரி  
கரையில் புரண்டு சிவாஸ்கார்ஸ்விருதி  
களித்துக் கிடந்ததும்...

மைய வாடியின்  
மேற்குப் புறத்தில் சிவாஸ்கார்ஸ்  
ஏருக்கலம் பற்றையில் சிவாஸ்கார்ஸ்  
இனைன் பிடித்து சிவாஸ்கார்ஸ் காலை  
சண்ணும் பூட்டிப் பூப்பாய் பூப்பாய்  
போட்டிப் பார்த்ததும்...

அத்தி மரத்தின் காமிகாலி யானிச்சு  
அகன்ற அடியில் யானிச்சு யானிச்சு  
“அறாசா” மாமியின் காமிகாலி  
அருமை மகஞ்ஞடன்  
அம்மா - அப்பா  
ஆகிப்பார்த்து  
சாம்பலப்பாம்  
சுட்டு மகிழ்ந்ததும்...

நித்தமும் நெஞ்சிலே  
நேற்றயப் போலவே  
என்ன பக்ஷமையாய்  
இன்னும் இனிக்குது...

செழித்து வளர்ந்து  
 சாறு முற்றிய  
 கரும்புப் பற்றையாய்  
 தங்கைகள் வீட்டில்  
 தாகத்தோடு  
 தங்கியிருப்பதும்...

இல்லாள் ஏளவு பூசை விழும்  
 வார்த்தைகள் வைத்து  
 நொந்து கிடந்த பூசை பூசை  
 மனத்தை நிறைத்ததால்  
 ரோசம் வந்து பூசை விழும்  
 இரவோடிரவாய் பூசை விழும்  
 எங்கோ ஒருவன் பூசை விழும்  
 ஒடிப் போவதும்...

முடிவிலிச் சண்டைகள் பூசை பூசை  
 பிரசவமாகி பூசை பூசை  
 அணுக் குண்டளவில் பூசை பூசை  
 ஆடிப் பார்ப்பதும்...

அந்த இனிய  
 இளமை நினைவினை  
 பூச்சிய மாக்கியே  
 போக்குது தூரவே.

கல்லூரியில் மல்லிகை -  
 மல்லிகை மல்லிகை -  
 ஜூன் 1984

## நானோரு அமாவாசை

- மருதமுனை வாசனை -

நா நிலவின் இனிய  
இராக் காலங்களில்  
ஏத்தனை உறவுகள்  
இதய வீணைகளை  
மீட்டிக் கொண்டிருக்கும்

நானே உன் வீட்டின்  
கிழக்கே  
உனக்காக  
ஏங்கிக் கொண்டிருக்கிறேன்.

வீட்டிலிருந்து வெளிக்கிடும்  
வேளையெல்லாம்  
“போய் வருகிறேன் அம்மா”  
என்று சொல்லுவதெல்லாம்  
உனக்குத்தானே - அது  
உனக்கு எங்கே  
புரியப் போகிறது ..

தவணை முறையில்  
 பணம் வாங்கும்  
 ஒருவன் போல  
 உண்ணே எனக்குள்  
 தினித்துச் சொன்னிடிருக்கிறேன்.

**புவியின் ஈரப்பு விசையை**  
**கண்டறிந்தான் “நியூற்றன்”**  
**உந்தன் கவர்ச்சி விசையை**  
**கண்டறிய இனி எப்போ**  
**எந்த நியூற்றன் பிறக்கப் போகிறுன்.**

இருள் படர்ந்த என்  
 இதயப் பிரதேசத்தில்  
 உண்ணே ஓர்  
 ஒளிப் பொத்தலென  
 உறவு கொண்டிருந்தேன்  
 நீயோ என்னை  
 அமாவாசை இரவுகளாகவே  
 ஆக்கிக் கொண்டிருக்கிறுய்.  
 நீஷாலீ மகளி  
 ஸ்ரீக்ருஷ்ணவி ஸ்ரீ ரி:

நீஷாலீ ஸ்ரீ குருபால  
 குருக்குடி  
 காங்கிரஸ்  
 ஸ்ரீ விசிக்ருஷ்ணவி ஸ்ரீக்ரு

முடிவினை ஜாதியை போல  
 மாங்காவிரி நீஷாலீ  
 சூதிரி சூதிரி சூதிரி  
 மாங்காவிரி காங்கிரஸ்  
 ஸ்ரீ - மாங்காவிரி காங்கிரஸ்  
 காங்கிரஸ் காங்கிரஸ்  
 காங்கிரஸ் காங்கிரஸ்

# அழைப்பு

- இனியவன் இசார்தீன் -

பாரதி.....

தமிழன்னை ஈன்றெடுத்த

அறிவு ஜீவி நீ

உன் வாய்மையின் வலிமையில்

புயல் கூட

இரத்தமிழந்து போனது ..

உன் வாழ்க்கையின் வரங்களில்

வரலாறு ஒரு

யதார்த்த சகாப்தத்தைக் கண்டது !

இங்கே ..

உன் நினைவு கூட

நிழலில்தான் இரசிக்கிறது

உன் நிறங்களோ

பாடப் புத்தகத்தில்

மட்டும்தான் இருக்கிறது !

நாட்கள் தோறும்

இரவு பகலாக விடுகிறது

எங்கள் வறுமைக்குத்தரை

இன்னும் பகல் வரவில்லை

இரவு இன்னும் விடியவில்லை !

உணவின்றித் தவித்த

ஒரு தனிமனிதனுக்காக

ஜெகத்தினை அழிக்க

முனைந்த நீ

உழைப்புக்கும் உரிமைக்கும்

ஞால் வொடுத்தாய் !

ஊழுவான் கதீர்கள்

நாங்களோ இன்று  
 சூரிய வெளிச்சத்தில்  
 நெருப்புண்ட கிறக்கத்தில்  
 உணவுத்தும் உரிமைக்கும்  
 போராடும்  
 அடிமையைப் போல அல்லவா  
 இருளிலிருந்து “விடிவி”  
 தேடிக் கொண்டிருக்கிறோம் !

தாயை நேசித்து  
 தாய் நாட்டையும் நேசித்து  
 ‘போற்றி தாய்’ யென்று  
 போற்றியதாவோ  
 புதுமைத்தாய் உணக்கு  
 ஞானப்பால் ஊட்டினுள் !

நிலை கெட்ட மாந்தனர்  
 மனதில் எண்ணி  
 நெஞ்சு பொறுக்காத  
 மனிதப் புளிதர்களில்  
 மகத்துவம்  
 பெற்றவன் நீ  
 அடிமைத் தனத்தையும்  
 அடியோ டொழிப்பதற்கு  
 அரும் பாடு பட்டாய் !

அன்று...  
 இனவெறி கண்டு  
 கிணந்து நீ  
 சமத்துவப் பா பாடினுய்....  
 ஆனாலோ இன்று.....  
 இன்னுமோர் இனவெறி  
 விருத்தி பெற்ற  
 கொலைக் களமாக  
 திரைக் களனுகிறது...!

காலனையும் வென்று  
 காலத்தையும் வென்று  
 விடுதலை வேங்கை நி  
 ன்னாமுருகிக்  
 கண்ணீர் விடுகின்றுயே...  
 ஏன் ..... ஏன்.....  
 கண்ணீரால் காத்த  
 சுதந்திரப் பயிர்  
 கருகுதிற தென்றுதான்  
 கண் கவங்குகின்றுயா...?

சுதந்திர தாகத்தில் மீட்டிய  
 உன் இராகத்தை  
 இன்னுமே பாடிக் கொண்டிருக்கும்  
 இம் மன்  
 உன் வெளுப்புத் தலைப் பாகையையும்  
 நெற்றிக் கண் பொட்டு முகத்தையும்  
 இன்னுரு முறை காண  
 எத்தனை தலை முறை  
 காத்திருக்க வேண்டுமோ !

புரட்சிப் புயமேந்தி  
 விடுதலைக்குப் போராடும்  
 உயர்ந்த ஓர் ஆத்மாவே !  
 ஆத்மா சாகாத  
 நிலை பெற்ற சிலர் நாங்கள்  
 நெஞ்ச பொறுக்காமல்  
 இன்னும் உள்க்காகக்  
 காத்திருக்கிறோம்;  
 நாடு காக்க நீ  
 தீக்கிரம் மீண்டும்  
 பிறந்து வருவாயா...?

- இனியவன் இசார்த்தி -

தெஞ்சின்  
நினைவுக்குள்  
நிறைந் தமைந்த  
இனியவளோ...

உன்னைக்  
கண்டவர்கள் எல்லோரும்  
கற்பாறை என்றார்கள்  
தெரில் வந்தபோதுதானே  
தெரிந்தது  
நீ  
தெகிழ்ச்சியானவள் என்று.

என்னிடம்  
பழகியவர்கள் அனைவருமே  
பய முறுத்தினார்கள்  
தெருங்கவே முடியாத  
தெருப்பு  
நீ யென்று  
உன்  
கண்களுக்குள் நுழைந்து  
கண்ட போது தானே  
தெரிந்தது  
உன்  
கண்களுக்குள் மிதப்பது  
கனிவெனும் பனியென்று.

உன்னிடம்  
தெருங்கி வருவதற்கு  
தெஞ்சினில் ஓர் தயக்கம்

நினைவுக்குள்ளும்  
நீ வருவதற்கு வீரி

உன்னை ஸ்ரீவைஷாமி  
நினைவுக்குள் பாடிக்கூ  
நீ வருவதற்கு வீரி  
உன்னை ஸ்ரீவைஷாமி வாக

உன்னை ஸ்ரீவைஷாமி  
நீ வருவதற்கு வீரி  
உன்னை ஸ்ரீவைஷாமி  
நீ வருவதற்கு வீரி

ஓன்னில்  
 சோபையற்ற  
 சோட்டீஸ்  
 வார்த்தைகள் அல்லவா  
 வழி மறித்து நிற்கின்றன !

குடும்ப அரங்குகளில்  
 கேட்கும்  
 கர்ஜுளை இராகங்கள் அல்லவா  
 மனமேடைகளில்  
 புண்படும்  
 புலம் பல்களாக ஒவிக்கின்றன !

உனது  
 இணைப்பின்  
 இறுக்கம் கூட  
 ஒரு  
 நெருக்கத்திற்கான  
 நிஜங்கள் தான்...  
  
 இன்பங்கள் ஒரு கோடி  
 இதயத்தில் விதைத்த  
 உந்தன்  
 இணைப்பால்  
 கலையரங்கில் ஒரு  
 “கலை நயன்” இல்லம்  
 அமைப்போம்  
 வா ராணி...  
 நீ ஒரு  
 தரிசன வரம்  
 தர வருவாயா...?  
  
 எழுப்புமிகு வரிசூப்பு  
 வட்ட வகுவுமிகு வரிசூப்பு  
 வகுவுமிகு வரிசூப்பு  
 வகுவுமிகு வரிசூப்பு

# கழனி உழும் நல்லவர்கள்

- மருதூர் ஹமால்தீன் -

வீடுண்டு வாச ஹுண்டு  
விருந்துட்டும் இதயமுண்டு  
காடுண்டு வயலுமுண்டு  
கழனி உழும் திறனுமுண்டு  
பாடுபட்டு உழைப்பதற்குப்  
பாரிசு நற்சிந்தையுண்டு  
ஏடுகொண்ட படிப்பெயில்  
இல்லையென்றே தன்னுக்கிணர்.

நாட்டினிலே பசிபோக்க  
நாங்கள் தான் தேவையென்று  
பாட்டினிலே சொல்லிடுவார்  
பலகதையும் கூறிடுவார்  
ஆட்டினிடும் கொடிய பஞ்சம்  
அணைந்திடதாம் உழைத்தாலும்  
காட்டிடுவார் வசைமொழியில்  
கல்வியெய்மக்கு) இல்லையென்று.

மாடியில்லை எங்களுக்கு  
 மன்னுடிசை தானிருக்கு  
 கோடிபெறு செல்வமில்லைக்  
 கூடியுறை கணமிருக்கு  
 கேட்டியென்ற பெயரில்லை  
 கெட்டகுணம் என்றுமில்லை  
 ஓடிவந்து கூடிடினும்  
 உற்றரும் கழிக்கின்றார்.

கல்வியிறர் கற்றிடனும்  
 காப்பவர்கள் நாங்கள்தான்  
 எல்லோரும் கற்றுவிட்டால்  
 ஏவாலுக்கு யாருள்ளார்?  
 கல்வியிலார் என்றெழ்மைக்  
 கழித்திட வேண்டாமொருநாள்  
 நல்லோர்கள் நாங்களென  
 நானிலமும் கறிநிற்கும்.

சுயாதாசுடி சிகிசை திருப்  
 பிரபாந்தி திட்டம் கீழ்வூடு  
 பூத்திராக்கா பஞ்சா வாழுக்க  
 புதுவூடு நாக்கா அடிப்படை  
 நாக்கா நாக்கா பாஷாத்து திருப்பு  
 கார்பாந்தி நாக்காப்பி பெங்குநை  
 வார்பாரியை சாய்த்துப்பேர் நாக்கிரும்  
 தூரிழ்ச்சு மாநாப்பி முதல்கை

தூரிழ்ச்சு தூரிழ்ச்சு  
 தூரிழ்ச்சு தூரிழ்ச்சு தூரிழ்ச்சு  
 தூரிழ்ச்சு தூரிழ்ச்சு தூரிழ்ச்சு  
 தூரிழ்ச்சு முதல்கை முதல்கை  
 தூரிழ்ச்சு தூரிழ்ச்சு தூரிழ்ச்சு  
 தூரிழ்ச்சு தூரிழ்ச்சு தூரிழ்ச்சு  
 தூரிழ்ச்சு தூரிழ்ச்சு தூரிழ்ச்சு

# ஏனே வதைக்கின்றுய் ?

வாய்ப்போலி மூடுவதாலி  
மாறுபடாது உயிரால்  
வீரபோலி மூடுவதாலி  
ஏன்றியால் மகுதூர் ஜமாலதீன் -  
உழைஷால் உழைஷால்  
நால்சில்லை மருஞ்சு

புகழின் ஒளியால் புளியாலும்  
போற்றும் எங்கள் ஈழகமே  
திகழும் பணிகள் நீசெய்து  
திரிந்த வந்தன் நிலைகள்டா  
முகங்கள் களித்த கல்நெஞ்சோர்  
முடிக்கிவிட்டார் வன்செயலை  
அகங்களின்று அழுகிறதே காலிங்க  
ஆறுதல் சொல்வாருணிக்குண்டோ ?

அருவி பாய்ச்சி சோலைகளால்  
அழகைக் காட்டி விணையாடி  
உருகும் இன்ப உணர்வுகளை  
ஊட்டி நின்றுய் உளமகிழு  
பருகத் தந்தாய் வளங்களையும்  
பாழாய்ப் போக்கே சிலராலே  
வருவோர் போவோர் உலகோரின்  
வசையும் பெற்றுய் ஏன்தானே ?

உறவுகளறுந்து உளம்நொந்து  
உண்மையும் மடிந்து நிலைதாழ்ந்து  
அறநெறி வீழ்ந்து அறிவொடிந்து  
அன்பும் அமைதியும் பறந்தோடி  
நிறமும் குலமும் தலைவரித்து  
நிம்மதியெல்லாம் கொன்றுவிட்டு  
இறந்தேயெம்மை வதைக்கின்றுய்  
இனியுமென்ன செய்வாயோ ?

# பாசம் நெஞ்சில் ஊறும்

வாழ்வதை நாட்டுவது

உயிர்பெரிதோ - மருதூர் ஜமாலதீன் -

தீ காரி ஸ்மா யெங்கூ கூப்பு விட்டு வாட்டு  
வாளின் நிலவாய் என்னெதிரே  
வஞ்சியுன்னைப் பார்க்கையிலே  
தேனின் இனிமை பூருதடி  
தேகம் முழுதும் சிவிர்க்குதடி.

குயிலின் குரலில் நீழுன்னே  
குழந்து வார்த்தை சொரிகையிலே  
கயிலாய் வத்னம் மலருதடி  
மனதும் உன்னில் மயங்குதடி.

அன்னம் போல் மென் நடையினிலே  
அஶந்து நீயும் நடக்கையிலே - உன்  
கண்ணம் கணிந்து சிலக்குதடி  
காக்கும் நாணம் தெரியுதடி.

அழகு மலராம் மென்மையதாய்  
அழகி நீயும் துயில்கையிலே  
பழக நெஞ்சம் துடிக்குதடி - உன்  
பரிவைக் காண ஏங்குதடி.

எண்ணும் வேளை உனக்குப்பா  
எழுத நெஞ்சம் விழையுதடி  
பண்ணமைத்துப் பாடிடவும்  
பாசம் நெஞ்சில் ஊறுதடி

# வரமொன்று தாராயோ!

- மருதூர் ஜமால்தின் -

கன்னித் தமிழே கவர்ந்த காதவியேயெனைக்  
கண்டாலேண்டி வெட்கம்  
என்னைக் கொடுத்தேயுனை என்னில் வழித்தென் நீ  
என்னில் வராததே துக்கம்  
அன்ன நடையிலே ஆஸா பிறந்தது அன்னி  
அனைக்கவா பக்கம் உன்  
பின்னவிடையிலே நற்பாவும் பிறந்தது - நீ  
பாராதிருப்பதே ஏக்கம்.

கண்ணலுணைக் கண்டு காதல் மிகக் கொண்டேன்  
காலம் சொல்லுமென் கோலம்  
பண்ணிலுமைத்துணைப் பாடவிசைக்கிறேன்  
பாரேன் ஏனினி ஆலம்  
எண்ணம் இனித்துணை எங்கித் தவிக்குதே  
ஏக்கம் தவிர்க்கவா நானும்  
வண்ணமாடுனை வதுவை செய்யவே  
வணமாய் அமைத்திடு பாலம்,

அருமைக் கவியதில் அனைத்தேயெந்தனை  
ஆற்றுப் படுத்திட வாராய்  
தருவாய் கலையனும் அமுதாமிதழினில்  
தாகம் தீர்த்திடப் பாராய்  
மருவி நானுளை மகிழ்வே பெற்றிட  
மறவா தென்னிலே வாராய்  
சஞ்சாகிப்பை நிதம் வாட்டனேன் கவி  
சாகா வரமொன்று தாராய்.

# எத்துல் உயர்ந்தவன்?

விட்டிராமார்ஜா

முடிமுருகூர் ஜமால்தீன் -

ஈடுப்புத்தாங்கில்

விட்டிராமார்ஜா

ஷோட்டும் அழகும் செவ்வங்களும்  
சுகமாம் மனையும் உறவுகளும்  
பட்டும் நகையும் பகட்டுக்களும்  
பார்க்க நல்ல வசதிகளும்  
விட்டுப் பிரியா பணப்பலமும்  
விளைய நல்ல காண்களும்  
சிட்டும் புகழும் பெருமைகளும்  
கிடைத்தால் நீதான் உயர்ந்தோனு ?

நாட்டில் சிறந்த நற்பெயரும்  
நல்லோன் என்கப் பலபேரும்  
வீட்டிற் புகழுப் பெற்றேரும்  
விரும்பின் புரியும் திறமைகளும்  
போட்டி பரிசில் முதல்டமும்  
போவுப் பலருக வாகனமும்  
ஆட்டிப் படைச்சு அடிமைகளும்  
அடைந்தால் நீதான் உயர்ந்தோனு ?

இல்லை மனிதா இவையெல்லாம்  
இகத்திலுமக்கு இருந்தாலும்  
நல்ல மனதாய் இவைபேனி  
நபிகள் வழியிற் பணிசேய்து  
தீல்லா உலகில் சிறு வாழ்வில்  
நிலைக்கும் மறுமைக் காய்த்தேடி  
பொல்லா நரகைப் பயந்துவிடில்  
புவியில் நீதான் உயர்ந்தோனும்

- ଶାର୍ମିଳାନ୍ତିପରି -

## அறியாமல் இருப்பதை

## அறியத்துடிப்பவளை

‘அறிவிலி’

ஏன்பவன் தான்

ఆర్థికీ వి... ప్రాంతం ల సమానీయ కుటుంబం

‘நீ நடந்து வந்த போதுமிகு வரவை முடிவு

பாதையைத் திட்டம் கொடுவதற்கு முன்

## திரும்பிப்பார் - என்ற

କୁରାଣ୍‌କେଟ୍‌ଟି

திரும்பிப்பார்த்தேஷ்...; பால்கா நால்வட்டி

**ஒன்றுமேதெரியவில்லை**

புதிதாய்வந்த மாண்பும் முறை கூடுமொது

புதியநிலைகள் என்பதை விடுபட வேண்டும்

கொவந்தை ர

அப்பிடிக்கு வீட்டான்...

కొత్తవీ

ஏவுலர் கூக்கும்

கிடைக்க முடியாதது...

ଶ୍ରୀମତୀ - ପଦମାତ୍ରା କମିଶନ୍ ପରିଷଦ୍

**ଯାରାଲୁମ୍** ଏହି ପାଇଁ କାହାରାଙ୍କୁ କାହାରାଙ୍କୁ କାହାରାଙ୍କୁ

மறக்க முடியாதது—

- ஊர்மிளாஜிப்ரி -

பிச்சிராமாஸிராம -

இரவுபகலாய்

'தியூசன்' எடுத்து

பரீட்சை எழுதவந்த

எபயனுக்கு -

ஞாபகத்தில் வந்ததெல்லாம்

'தியூசன்' பெண்களின்

'பியூட்டி' முகங்கள்..

## ஏக்கபெருமுச்சு

ஓழ்மை நெருப்பில்

வாடிவதங்கும்

ஆரைக் கவுகுகள்

முறுக்கி எழுப்பும்

நிசப்த சங்கிதம்...

பிப்ரீங்கா வெர்டோ -

- ஊர்மிளாலி பிரி -

சமுதாயம், நடவடிக்கை கூறுவது  
 என் பெண்குலம் கொழுப்பு வெள்ளை  
 நான் நீ... - என்ற நடவடிக்கை  
 முற்போக்கு வாதி, ஏதும் கீழ்வெள்ளை  
 எம் கூறியிருப்பதை வெள்ளை  
 குடிகைகள் எரிக்கப்பட்டபோது...  
 தங்கைகள் கற்பழிக்கப் பட்டபோது  
 சகோதரர்களின் உடல்கள் செல்லும் குடிகைகள்  
 கிழித்தெறியப்பட்ட போது...  
 உணர்வுப் பாலங்கள் உடைத்தெறியப்பட்டபோது...  
 எம்சமுதாய் நெஞ்சில் நடந்த  
 பூகம்பங்களின் மேல் நின்று  
 சொல்கிறோர் - 'நான் என்ன செய்ய  
 எனக்கும் ஒரு குடும்பம் உண்டு...' இ...  
 இவனும் ஒரு சாதாரண  
 அரசியல் வாதிதானு...?

# நாளையும் வரும்!

- கலை மகள் ஹிதாயா -

போடியார் வீட்டிலே  
நாய்க்கும் ஓர் குடில் !  
வயற்காரன் எனக்கோ...  
கிடுகுக்குப் பணமில்லை !  
ஒட்டை வீட்டில்  
ஒரிடம் இல்லை !

வயக்குது வந்த பெண்  
வாழா வெட்டியென  
பணமொன்று இல்லாமல்  
படுந்துயர் எனக்கும் !  
மனைவியின் கண்களில்  
நித்தழும் கண்ணீர்  
இவனுக்கு ஏது  
இம்மையில் மகிழ்ச்சி ?

போடியார்  
பணத்தைப்  
பொறுப்பின்றிப்  
பாதுகாப்பாய்வைக்கிறோய் !  
பொறுப்புகள் பல உள்  
வேலையான் எனக்கோ  
ஆசைக்குக் கையிலே  
அரைக் காசும் இல்லை !

இறைவன் தேட்பான்  
நாளை மறுமையில் ! அப்போது.  
போடியார் கூட,  
புல்லாகிப் போகலாம்.

# கருணை !

வினாக்கள் முயற்சிகள்

வினாக்கள் முயற்சிகள் -

· கலை மகள் ஹி தாயா ·

அந்த இறைவனுக்குத்தான் கருணைப்பட  
இந்த மானுடர் மீது வைப் புதுக்கலை  
எத்தனை கருணை !

! வீச்சிடி முயற்சி

கோடையில்

மட்டுமே . சூப்பி காலை காலைப்பட  
இந்தப் பூமியைக் காலையிலே, வைப் பை  
கொஞ்சத்தாமல் கொஞ்சமான காலைப்ப  
மாரியையும் தருவது வைப் பையைகளைய  
போலே...

எத்தனை துண்பங்களைத்து வை வெறுமைக்கு  
தந்த -

மனிதனுக்கு சூப்பியாபி  
இண்பங்களையும் பூத்து வைப்  
தருகின்றன ! பெரும்பெற்று வை

இந்த மனிதனே... வை வெறுப்பது வை

படைத்தவனை வைகின்று வைப் பை  
நினைப்பதில்லை வைகின்ற கூத்து வை  
படைத்தவனே வீச்சிடி உணர்வு வை

இன்னும் சூப்பியை காலையிலே  
கருணை புரிந்த வைப்பட கொஞ்சமே  
வண்ணமே வைப் பை வைப்பாபி  
இருக்கிறன ! வைகின்ற பெறுமை

# சிந்தனை செய்யுங்கள்

- கலைமகள் ஹிதாயா -

ஓ...!  
ஆண்களே...  
உங்கள் உள்ளங்களைத்  
தட்டி யெழுப்பும்  
சீர்திருத்தங்கள்  
இங்கே  
உருவான பின்னுமா...  
சீதனை கேட்டுச்  
சீர்க்கெட்டலைகிறீர்கள் ?

எழுகப்புதை குழியை  
இன்னுமேன்  
ஆழமாய்த் தோண்டி  
அங்கே -  
விஷ விதைகளைத்  
தூவுகிறீர்கள் !

சிந்தனை செய்யும்  
திறன் கூட  
உங்களுக்கில்லையா ?

நானே -  
மறுமையிலாவது  
நீங்கள்  
நல்லதோர்  
வாழ்வைத் தரிசிக்க  
மாட்டார்களா ?

தட்டி எழுப்புகிற  
தன்னும்பிக்கைகளை  
வெட்டி எநியாமல் -  
கட்டிக் காத்து -  
நானையாவது  
ஒரு புதிய  
சமூகத்தை  
உருவாக்க மாட்டார்களா ?

# சூரியனின் கேள்வி

- மஹாஞ்சுரியா -

உதிரங்களே  
என்  
பழைய விடியல்களில்  
உதிரிகளாய் தான்  
உங்களைக் கண்டேன்  
என்  
புதிய விடியல்களில்  
அருவிகளாய் அல்லோ  
காண்கின்றேன்  
என் —

## மாறிய சுயசாரிதை

அத்தியாயம் அனைத்தையும்  
அழகாய் எழுதியிருப்பேன் ஆனால்  
நீ என்னை  
முன்னுரையை மட்டுமே  
முடித்து வைக்க அனுமதித்தாய்  
இன்று நான்  
என்னுரையை எழுதப்போனால்  
அது மழுதும்  
உன்னுரைதான் வருகின்றது.

## என்துக்கம்தான்

வைகாசி வினாக்கள்

நாள்

உதவியால்லோ மாண்பும்

ஊது, மாண்புதல்

- மஹாந்தரியா -

உதவியால்லோ மாண்பும்

ஊது, மாண்புதல்

உதவியால்லோ

அன்பே

அழுகையே என்  
சுவாசமான பின்  
சுவாசத்திற்கு ஏன்  
சொந்தம் என்னிடம்.

சொந்தத்திற்கே

நீங்கள்  
சொத்தனவு பார்த்தவர்கள்  
நாங்கள்  
சாப்பாட்டுக்கே கூப்பாடுபோடுபவர்கள்

அப்போ,

நீயும் நானும்  
நீவியில்லா சிநேகிதர்கள்  
இப்போ இவனின் பாதமும்  
உன் வீட்டுப் பாதையும்,  
நல்ல சிநேகிதர்கள்

ஏன் சொல்லு  
 உன் வீட்டாருகில்  
 உன்குரல் கேட்க  
 என் நெஞ்சு  
 இல்லை  
 உன் பழைய நெஞ்சு  
 காக்து நிற்க  
 என் கால்  
 உன் பாதைமண்ணுடன்  
 பாசம் கொண்டுள்ளது.

அனு,  
 காட்டு உன் கையை  
 அதில்

நான் பதித்த முத்தம்  
 நாட்கணக்கில் மணக்கு தென்றுய்  
 இன்று நீ ஏன்  
 என்னிடமே சொல்லாமல்  
 பூப்பறிக்கப் போய் விட்டாய்

పరీక్షారం

## - ମହାନ୍ତିକୁଳୀ ଯା -

பாதைகளே பாப்பி பாபி  
 பாவம் நீங்கள்  
 ஏனெனில்  
 என் சுமையால் மட்டும்  
 தேய்ந்த நீங்கள்  
 இன்று  
 என் னுள் கணக்கும்  
 அவளின் திரைவாலும்  
 தேய்கிணறீரகன்  
 கொஞ்சம் பொறுங்கள்  
 இன்னும் சிறிது நாள் தான்  
 பின் ஒரு நாள்  
 என் சுமையை நால்வர் கமக்க  
 உங்களினுள் நான் வந்து  
 உடல் முழுதும்  
 கங்களை நான் முழுக்க  
 நான் குமப்பேன்.

- பிழை வேதாவ -

## தேடல்

மாறப்படுவது காலம்  
ஏதுப்போரிடம் வே  
உலோகங்களை விடப்படுவது  
ஒன்று

- மணான்குரியா -

நிலையிலை வீட்டில் நாட்டின  
நீதிகள்

நீதியிலையில் நாட்டினபாலை

மாறும் நெஞ்சம் அங்கே  
சோகம் மட்டும் இங்கே  
நினைவு மட்டும் நிற்க  
நிழல் போனது எங்கே.

சோகம் கொண்ட நெஞ்சம்  
தாகம் கொண்டு பாடும்  
தாளம் கொண்ட பாடல்  
வாழும் மட்டும் தேடுகும்.

கண்ணீர் சிந்த வைக்கும்  
பெண்ணே உந்தன் எண்ணைம்  
மண்ணீன் மீது வென்னம்  
எண்ணைம் சிந்தும் கண்ணீர்.

தேகம் தேட மட்டும் உலோகம் விடுவாய்  
தாகம் இல்லை இங்கு சூப்பிடுவாய்  
சோகம் கொண்டு ஆனால் விடுவாய்  
சோர்ந்து தேடும் பானம்.

# ப்ரிய சிநேகா

- மருவு ஏ மஜீட் -

தீ

பாதை திறப்பதாய்  
குறியிராவிட்டால்  
திறக்கப்படும் பாதைகளில்  
நான்  
நடக்க நினைத்திருப்பேன்!

யாரோ திறந்த பாதையில்  
என்னை

நடைபழக்க நினைக்கிறார்கள்  
என்னுல்தான்  
“ஆமாம்” போட முடியவில்லையே!

இமுத்துப் போன்று  
நான்னென்ன செய்வது ..  
தீ திறந்த பாதையை  
நான் கண்டிருந்தாலாவது  
அவர்களுக்குக் காட்டியிருப்பேன்!

என்

கால்களைக் கட்டிவிட்டாய்  
அவிழ் க்கு விட்டாலாவது  
கால் போன போக்கில்  
நடந்தாலும் திரிவேன்.

பாதையில் அழைத்துச் செல் என்ற பகுதி  
அன்றேயென்  
கால்களையேறும் என்ற பகுதி நூலால்  
அவிழ்த்து விடேன்.

# ஒரு புண்ணகை

தீவிர குறையும்

மாடு  
உங்கள் பார்வை கி  
— மக்குடு ஏ மஜீட் —

1 பாடாயும் பால்விசோமாக கூடுமொழு

ஒரு நேஸ யாத்திரைக்கு மதும் நிலைப் பி  
மனம் தீவிரமாக கூடுமொழு கீர்த்தியை  
நினைவுக் கல் நட்டபோதுதான்கூடுமொழு  
இவானுக்குத் தெரிந்தது கூடுமொழு கூடுமொழு  
வழி காட்டுபவன் ? பால்விசோமாக கூடுமொழு  
வடி கட்டிய முட்டாளன்று!

நீரைக் கண்டபின்தாள் பி வாங்கியோ  
காளலை கூடுமொழு கீர்த்தியை  
இனம் கண்டாள் கீர்த்தியை கூடுமொழு கூடுமொழு  
பிறகேன்ன கீர்த்தியை கூடுமொழு கூடுமொழு  
வானலில்லைத் தேடாமல் கீர்த்தியை கூடுமொழு  
வானத்தைத் தேடினான் கீர்த்தியை கூடுமொழு

இவன் கீர்த்தியை கூடுமொழு கீர்த்தியை  
இதயப் பந்தில் கீர்த்தியை கூடுமொழு  
பதிந்திடவென்றே கீர்த்தியை கூடுமொழு  
எதையும் செய்தவன் கீர்த்தியை கூடுமொழு  
பல கீர்த்தியை  
இதயங்களைக் கச்சுகியவன் கீர்த்தியை  
என்கிற யதார்த்தம் கீர்த்தியை கூடுமொழு  
புரிந்த போது கீர்த்தியை கூடுமொழு  
18 கரட்டில் புண்ணகைக்குரைன்.

(18-01-01 மார்ச்சு)

# கண்ண தேடுதே

காவனாஹம்

- மகுட ஏ மஜீட் -

ஏய் ..

நீ கறுப்பு என்று  
யார் சொன்னது  
அவர்கள்  
காகத்தைக் காணவில்லைப் போலும் !

எங்கே

நீ பவனி வரும் உடலாகிட்டும் எதுவில் கூட  
'பெசிகிள்' பல்லாக்கு  
ஒட்டை பைக் என்று  
நான் சொன்னதாலா கீழ்க் கீழ்க்கூடுமிரு  
ஒடாமலிருக்கிறோம் ?

உன் கால்கள்

வலிக்கும் நீ  
நடந்து வருவதால்  
ஒ வலி உன் காலிலில்லை  
உன் இதயத்தில்.

உனக்குச் சில் வைத்தது போல்

நீ அணியும்  
நாவல் நிற உடைதானே  
உன்னை  
இனம் காட்டித் தருகிறது  
தினமும்  
உன்னைக் காணவிட்டால்  
இமைகள் கூட  
ஒத்துழைக்க மறுக்கிறதே  
உன் புன்னையைல்  
கவர்ச்சி எப்படி வந்தது ?

(தினகரன் 6-10-85)

# அடுத்த வீட்டுப் பாப்பா

கிழமை குத்துவா

## · பகுறு ஏ மஜீட் ·

கிழமை  
குத்துவா குத்துவா  
குத்துவா குத்துவா  
குத்துவா குத்துவா

கிழமை குத்துவா  
குத்துவா குத்துவா  
குத்துவா குத்துவா

அடுத்த வீட்டுப் பாப்பா ஒன்று  
அப்பன் வேலை செய்யும் - தினம்  
அடுப்பங் கரையில் செய்யும் வேலை  
அலுப்பே அதற்கு இல்லை !

கிஞ்சில் பழுத்த முத்தல் அந்தப்  
கிஞ்சுப் பாப்பா அழகு - நிலவை  
கிஞ்சிடும் மாயம் எவர்க்கும் புரியா  
கிளம்பிடும் வகையும் தெரியா !

அறியா மொழியில் கொது கொதுக்கும் கூடு பாசிமோ  
அழகுப் பாப்பா விழி யா - வான்  
அறிந்த தாரகைப் பூக்களாய் மின்னுய  
அற்புதம் வந்து கொன்றீர் !

அரைக்கும் இடிக்கும் சமைக்கும் சிரிக்கும்  
அடுப்புக் கரியைப் பூசு - அது  
தரைக்கும் சிசும்புக்கும் இடையே துள்ளி  
தாளம் போட்டே ஆடும்.

# இவள் இலக்கியப் புத்திரி

- மருஞ ஏ மஜீட் -

அவள்	அவளை
புதுயகத்தின் புத்திரி	அப்படியே விடுங்கள்
அதனால்தான்	சனப் பெருக்கத்திற்குப்
தன்	பங்களிக்கா விட்டாலும்
மணக்கோவத்தில்	பருகிய
தொநாயகனை	ஐன் வெள்ளத்திற்கு
கற்பனைசெய்வதில்லை	வாய்க்காலாய்ப் போவாள்
சிதனை	வீட்டில் வழங்கி விடுவதை மூலமாக
அடிளமத் தலையினை	அவளது
அலாஞும் வளர்க்க	பேனுவைப் பறிக்க
விரும்புவதில்லை	முயற்சிக்காதோகள்
அதனால்தான்	எழுதி எழுதியே...
உருவில்லா	இருந்த இடத்தில்
இலட்சியத் தோழனை	செத்துப் போய் ..
மனுளாக்கிப் பார்க்கிறான்	சிலையாகட்டும்
சுதந்திரப் புருஷனைத்தான்	நீங்கள்
ஶேர்த்து வாழ்கிறான்	தள்ளிப் போங்கள்
எனினும் -	அவள்ளமுதக்கொடங்கினால்
அவளிடமிருந்து	பெற்ற தாயின்
விவாகரத்துப்பெற	பெரு முனு முனுப்பு
விரும்பவில்லையவன்	காலைத் துளைக்கிறது
அயத்துப்போன	எழுதி எழுதியே
பழையமைச் சீலைக்கு	விரல் மழுங்கிப் போமாமி
புதுமைப் பூப்போடுவதில்	தாய்மார்க்களே
அவளுக்கு	முனு முனுக்காதீர்கள்
ஆத்ம திருப்பி	இலக்கியப் புத்திரிகள்
	எம்பவம் இப்படித்தான்।

# தரிசிக்கும் வேளை வரை

## · அக்கறைப்பற்று நஜாஃ ·

காலப்பரிமாணத்தில் - ஒரு  
கணவுப் புஷ்பம் நீ,  
காலம் கவிந்திருக்க  
கரையிலமும் குச்சியாகி  
பசுமை வாழ்வெனக்கு  
பலிக்காது என்றமுதேன்  
அழுகைக் குரலினுள்ளே  
எங்கிருந்தோர் இனிய குரல்  
நீதான் அழைத்திருந்தாய்  
எனக்கு மட்டும் புரிந்தது.  
கனவை நிஜமாக்கி

நிஜமும் கணவுமாகி - ஒரு  
சந்தர் சொருபமானுய் - இங்கே  
சோபணக்காட்சி தந்தாய்.  
எங்கோ வெகு ஆழத்தில்  
இன்னும் உன் நாதம்  
என்னுள் ஒவிக்கிறது.  
ஏக்கம் எனக்கு மட்டும்.  
ஏன் இந்த மாயம் ?

மீண்டும் ஒரு பரிஞ்ஞம்,  
மீண்டிடம் மாட்டாதா ?  
மீட்டிலிடவும் மாட்டாயா ?  
உயிரே, என் உணர்வே  
உன் நினைத்தே இன்னும்  
நான் அழுகின்றேன்.  
குன்றுத் தீபமானுய  
குலையாத அழகுமானுய்

'கோ'வின் குலமுமாகி

'குரு'வாகிக் கணித்து நின்று  
நிஜத்தைப் புரிந்து கொள்ள  
நிலையறியா மனிதர்கள்  
நினைவுப் பாதையிலேன்  
நிர்முலமாகின்றோ?

நீ அவனிலாகி, என்னே உள்ளுமாக்கி  
நெடுந்தூரப் பயணத்தில்  
நேசித்து, நேசித்து,  
புரிந்தும் புரியவைத்தும்  
பொன்னுலகம் காட்டித் தந்தாய்  
நான் மனிதனுகி,

இன்னும் எனை உயர்த்தி -

நாளிலத்தை துறந்து விட்டு  
நாட்டமுடன் பறந்து விட்டாய். இங்கே  
மெய்ஞ்ஞான வழியிலே நான்  
மெய்ம்மறந்து திரிகின்றேன்.

அழகே என் அழுதே

அறிவே என்னன்பே

கணவு கலைந்து நிற்க,

கண்ணீர் பெருகி ஒடு

எனை

மீட்க வருவாயா? மீட்சி தருவாயா

நீண்ட நெடுவானின்,

எல்லையிலோர் பொழுது

நீ மட்டும் தனித்திருக்க

திரிசிக்கும் வேளைவரை;

உன்னினைவே என் உணர்வாய்

நிலைப்படுத்தி நெட்டுயிர்த்தி,

உன் சமாதிச் சந்நிதியில்.

நாள்தோறும் நானுமது

கண்ணீர் மஸர்களிலே

காலத்தைக் கரைத்திருப்பேன்.

- தினகரன் 28 - 12 - 84 -

ஒப்புத் தூபிகளில் காலங்களைக் கொட்டி  
 விழுதுகளை காலங்  
 காலங்களைக் காலங்களை  
 காலங்களை காலங்களை

# நீ என்ன செய்யப் போகின்று?

அக்கறைப்பற்று நஜம்

மனித சிந்தனைகள்  
 மலடாகிப் போய்விட்டதனாலா  
 மானுட நேயம்  
 மரணித்துப் போய்விட்டது?

ஒன்றும் உறங்கி,  
 ஒரே தட்டில் உண்டு, எது காலங்களை  
 ஒரே சிந்தனையில் ஒம்பப்பட்ட மனித உணர்வு கூடியிருக்கிற  
 இன்று...  
 செல்லவித்துப் போனதேன்?

மனித மரணத்தின் எச்சங்கள்  
 புதிய பரிமாணச் சகாப்தங்களா?  
 கண்ணீர் அல்ல,  
 குருதிச் சாற்றைப் பிழிவது  
 இன்னும்,  
 மனிதாயிமானத்தின் கங்கள்தீர்க்கிறது  
 மானிடமே,  
 உள்ளகெண்ண தடந்தது?

மனிதாபிமானத்திற்கப்பாற்பட்டு  
 மரண ஒலங்களும்  
 மனித மரணங்களும்,  
 மறுக்க முடியாத நிகழ்வாய்  
 நாம் பரிந்துகொல்லாம்.  
 கணவின் வெளிப்பாடாய்  
 நிதர்சன நிர்மலாய்  
 எமக்கு,  
 எம் முன்,  
 எம் பக்கத்திலும்  
 எமது சமுதாயத்திலும் இன்று  
 பலிதமாகிப் போய்விட்டதேன்?

உலகத்தின் உதயம்  
 இக்கணம்தான் உருவாகியிருக்கிறது  
 நாகரிகமும் பண்பாடும்  
 நமது தொடு தொலைவிலும் இல்லை  
 இன்னும் எத்தனை யுகங்களுக்கு,  
 இந்த மனிதாபிமானம் தூங்கிக் கொள்ளப்  
 போகிறது?

எரித்ததும் எரிந்ததும்,  
 நான்லாத ஒரு நானுய்,  
 எம்மை எமக்குள்ளே  
 திறைப்பிடித்துக் கொண்ட  
 எதேச்சாகிகார  
 மிஞ்சுபலம் சாகாதவரை, பழக்கிடுங்கி  
 மிஞ்சுவது - வெறும்  
 மனிதத் தோற்றங்கள்தான்.  
 என்ன செய்வது?  
 எல்லோருக்கும் புரிந்துவிட,  
 இது,  
 தேவர்கள் உலகமல்ல.  
 எதுவுமே புரியாத  
 மனித உலகம்தானே?

மானிடமே உன்னல்  
மகத்தான ஒரு மேம்பாட்டில்  
வஞ்சஸையில்ஸாமவே  
சிரிக்க முடியாதா?

எல்லாமே அவனென்றாலும்  
உனது செயற்பாடுகளை விமர்சிக்க  
அவனது கூரிய பார்வை என்றும்  
எழித்துக் கொண்டிருக்கிறது  
இனியும் ..

நீ என்ன செய்யப் போகின்றாய்?  
'ஜாலீ'யில் மேற்கும்  
'ஏப்பரலில்' கிழக்கும்  
சீரவீதத அக்கிணிச்சாந்தை  
எத்திசையும் இனி  
என்றும் காண வேண்டாம்,  
சத்தியம் வாழ்ட்டும்  
சனூதனம் ஒங்கட்டும்  
மனிதனே  
உன் இதயக் கதவுகளை  
அகலத் திறந்துவிடு.

நூல்கள் கூட்டுறவு கூட்டுறவு  
நூல்கள் கூட்டுறவு கூட்டுறவு  
நூல்கள் கூட்டுறவு கூட்டுறவு  
நூல்கள் கூட்டுறவு கூட்டுறவு

நூல்கள் கூட்டுறவு யப சுக்கிள்ளை  
நூல்கள் கூட்டுறவு யப சுக்கிள்ளை

- தினகரன் .

நூல்கள் கூட்டுறவு யப 11 - 05 - 85

நூல்கள் கூட்டுறவு யப சுக்கிள்ளை

# நினைவு

- ஏகேன், நியாஸ் -

கோட்டைப் புகையிரத நிலையம்  
 ' ரேஹா ' வென்ற சனத்திரளிடையே  
 ஒடி ஒடி இடம் பிடிக்கையில்  
 ஓர் மனிதன்  
 உருளும் சக்கரத்தின் கிழே விழுந்தான்  
 கட கட வென்ற பேரினரச்சலூடன்  
 சற்று நகர்ந்தே கோச்சும் நின்றது

தேவிய உடையில் ஓர் மனிதன்  
 கைப் பொதி மாாபைத் தழுவ  
 கால்கள் இரண்டினையும்  
 சக்கரத்திற்கு இரையாகக் கொடுத்துத்  
 துடி துடித்துக் கிடந்தான்

இதயத்தினை உருக்கும் இக்காட்சியிடையே  
 ' எட்டுப் பிள்ளைகள் எனக்கு ' என்று  
 சடுகியாய் கூறிய அம்மனிதனைக்  
 காவலர் காலிச் சென்றனர்

ஆண்டுகள் பல கடந்து விட்டன  
 என்னுள்,  
 புதிய நினைவுகள் பல புதந்தன  
 பழைய நினைவுகள் பல அழிந்தன  
 ஆயினும்  
 அம்மனிதன் கூறிய  
 ' எட்டுப் பிள்ளைகள் எனக்கு ' என்ற  
 வாரித்தகள் மட்டும்  
 இவறும் என் இதயத்தினுள்  
 நேற்றுப் போல் ஒவித்துக் கொண்டிருக்கிறது

## வாழ்வில் இன்பம் காண்போக

• ஏகேயும் நியாஸ் -

அயலில் இருந்து எழும்  
'உம்மா பசிக்குது'  
குரவினைக் கேளா மனிதர்களாய்  
வாழும் கன் நெஞ்சர்களா நாய்?

'பக்கத்து வீட்டார  
பசியால் படிடி  
விடக்கும் போது  
அகிகறை ஏதுமில்லாது  
புசித்திடாதோ' என்ற  
எம்பெருமான் (ஸல்) வார்த்தைகள்  
மறந்து போனதோ?

ஓரு வேளைச் சோற்றுக்காய்  
தெருத் தெருவாய் அலையும்  
வருமானம் இல்லாதோறைக்  
கண்டும்  
எழிப்படையாதேனே இருக்கிறேயும்?

'மனமுள்ள பண்டங்களை  
 நம் இல்லந்தனில்  
 மகிழ்வுடன் ஆக்கும் போது  
 அன்புடன் அதனை  
 அயலவருக்கும் அருந்தக் கொடுங்கள்' என்ற  
 அன்னவாரின் வார்த்தை  
 இன்னும் இதயத்தைத் தொடவில்லையா?

செம்மை நபி செப்பிய  
 சத்தான வார்த்தைத்தை  
 எம் இதயத்தில் இருந்திட்டால்  
 உயர்ந்திடாதோ எம் சமூகம்?

அன்பர்களே,  
 அருமை நபி (ஸ்வ) கூறிய  
 அன்பு வழி செல்வோம்  
 அவ்வழியில்  
 வறுமையை வீரட்டி  
 வாழ்வில் இன்பம் காண்போம்

ராட்டிரை குத்துப்பை  
 தீஷ்வார வாய்வை  
 குப்பதி குத்துப்பை  
 குத்துப்பை குத்துப்பை  
 குத்துப்பை குத்துப்பை  
 குத்துப்பை (ஒன்று) குத்துப்பை  
 குத்துப்பை குத்துப்பை

பாக்குட்டாவி குத்துப்பை குத்து  
 பாக்குட்டாவி குத்துப்பை குத்து  
 குத்துப்பை குத்துப்பை குத்து  
 குத்துப்பை குத்துப்பை குத்து

# ஒர் அழகின் அழிவு

- ஏகேளம் நியாஸ் -

தானையடிக் குளம்  
தகதக்கக்கும்.  
நீரலைப்பாடும் நுரைக்குள்  
நெட்டிகழன்ற ஆற்றுவாழைப் புக்கன்,  
நீலம் நீலமாய்  
கரையொதுங்கும்;  
முற்றிப் பழுத்த இலைகள்  
மூன்று நான்கும் கூடவரும்

கொப்பு மறையும் நீநுக்குள்ளே  
கோடிமுத்து நிற்கும் எருதுகள்  
வெண்நைரைகள் சிலை வைத்தாற்போல்  
நிவரயாய் நிற்கும்;  
கொக்குகள் கூட்டம் கூட்டமாய் வந்து  
இரை பொறுக்கிப் போகும்;  
வணைய நிற்கும் வாகை மரங்கள் நிறையப்  
பச்சைக் கிளிகள்  
பாட்டம் பாட்டமாய் வந்தமர்ந்து  
கதை பயிலும்  
கரையிலில் காக்கைகள்  
கூடி நன்று நீராடும்;  
மேய்து வரும் பசுகள்  
தாகநீர் அருந்திச் செல்லும்  
குளக்கட்டில் பின்னோகள் கூடி நின்று  
தூண்டல் ஏறிவர்

பக்கத்து வெளிக்குள் பாய்ச்சல் வெட்டி  
 களத்து நீருள்  
 ஏற்று வைத்து இறைப்பர் உழவர்;  
 தொல்லைகள் கொடுக்கும்  
 அமெரிக்கன் சல்லுகளை  
 ஒடைக்கே ஒதுக்கிச்  
 செம்மையாய் நீரோடச் செய்வர்

**இவ்வாறு,**

காண்போர் கவனத்தைக் கவர்ந்து  
 கவிதை சொல்லும் தானையடிக்குளம்  
 நீண்ட கோடை இறைத்த நாளொன்றில்  
 நீர் வற்றி நிலம் வரண்டு போனது  
 ஆற்று வாழைகள் வேரோடற்று  
 மாற்று மரங்கள் முனோத்தன  
 மாடு படுத்த பள்ளங்கள்  
 வானம் பார்த்த பூமிபோன்று பிரிந்து  
 களன்றன

சில நாளில் முடிவு படிக்கி  
 குளத்தைப் பங்கு பங்காய்க் கூறுபோட்டு  
 கட்டிடங்கள் தொடராய்ப் போட்டனர்  
 தொடர் மாடி எழுப்பத்  
 தொகைப் பேர் துணிந்தனர்  
 வாதை மரங்கள்.  
 வேரோடு அறுக்கப்பட்டன

அந்த அழகிய குளம்  
 தன்னுள் குறுகி .. குறுகி...  
 இயற்கை அழகை இழந்து... இழந்து..  
 இன்றது கடைத் தெருவாகக்  
 காட்சியளிக்கிறது.

- ஏகேளம் நியாஸ -

இளையவளே, இன்னுமேன்  
அழுகின்றூய்  
சொன்ன வேலை செய்யாது  
சம்மா நீயும்  
இருந்து விட்டாய்  
ஏரனை ஏதுமின்றிச்  
சம்மா (நீயும்) இருந்ததால்தானே  
சடு சொல்லால் சுட்டு விட்டேன்

அதையென்னி இன்னுமேன்  
அழுகின்றூய்  
வகுப்பின் பின்னாசனம்  
அதுவே என்றும் உனக்குச் சொந்தம்  
சிறிதாக முன்னே வாவென்றுவோ  
முன்னுமலூப்பாய்  
கொஞ்சமென்றால் போதும்  
ஒரு துட்டும் செலவில்லாமல்  
தீர்த் தேக்கமொன்றினையே கண்ணுக்குள்  
கொண்டு வந்து நிறுத்திடுவாய்

இளையவளே, உணயறியாது  
எதையோ உள்ளி விட்டேன்  
பின்னால்தான் அறிந்தேன்  
‘பெற்றவர்கள் உனக்கில்லையாமோ’  
பெருங்கவலைதான்  
மன்னித்து விடு எனை...  
தெற்றிக் கொள் உனை...  
மறந்தும் இனி  
வார்த்தையால் உனை வதையேன்

# வாட்டாதெனை வந்து பார் !

கலையறை மாணிக்கர் -

செல்விழுங்கு சுவிஸ்வாமியில்

**- பானுஹாசன் றபீக் -**

ஷாம்புக்கி ஜோப் மாணிக்கர்

மூர்த்தி பார்க்க

நீண்டமீது கூத்துக்

கூத்துக்கிராம மீர்க்க

நீண்டமீதுக்கிராம (பூதி) மாணிக்கர்

வாவென்றழைக்கும் வற்றுத் கடல் போன்ற  
ஆவலோடு எலையழைத்த ஆரணங்கே - உன்னுடைய  
முத்தெழுத்தாற் பின்னிலிட்ட முழு நீளக்கருங் கந்தல்  
பித்தாக வாட்டுத்தடி பேதாய் !

இனிய தமிழின் இசையும் நடனமதாய்க்  
கணிவு தருகின்ற கண்மணியே - அழியாத  
காதல் யிக்க சொன்ன்டேன் கன்னியூசையடையாமல்  
சாவதேயில்லை இது சபதம் !

உன்னிடமே தஞ்சம் உயிர் உறவே என்னுடைய  
கண்ணிரண்டில் நீயே காட்சியடி - பெண்ணுளே  
காவியத்தைப் பாடிக்களிப்பகால் உன் போன்ற  
ஒனியத்தை அடைய ஒண்ணுதோ ?

உன்னை நினைத்து ஓர் கவிதை பாட எனப்  
பண்ணிசை நினைத்தேன் பாவாயே - மின்னலெனப்  
பாட்டோடி வந்தென் பக்கத்தில் நின்றதடி வாடி  
வாட்டாதெனை வந்து பார் !

**• புதுக்குரல் -**

செல்விழுங்கு சுவிஸ்வாமியில்

... ஸ்ரீராம சிவகால வழக்காக

## ரம்மான் வந்தது ...!

பவிசூரிசூ பவிசூரிசூ  
 யவிசூரிசூ இவிசூரிசூ  
 சூங்காடு சாங்காடுசூ  
 சூங்காடு சாங்காடுசூ  
 யவிசூரிசூ குங்காடு சூ  
 யவிசூரிசூ குங்காடு சூ  
**யானு ஹாசன்றபிக் -**  
 சூங்காடு சூங்காடு சூ

குங்காடு சூங்காடு குங்காடு சூ  
 யவிசூரிசூ குங்காடு சூ  
**புனித ரம்மான் மாதம் வந்தது**  
**புதியதோர் உணர்வை நமக்குத்தந்தது**  
**புனிதரின் நோன்பின் மகத்துவம் புரிந்தது**  
**புனித நயி காட்டிய பாதை விரிந்தது !**

**பகற்பொழுதெல்லாய் புசியாதிக்ருப்போம்**  
**மகரியில் பழத்தோடு கஞ்சியும் புசிப்போம்**  
**அகத்தினிலே ஓளியை அல்லாஹு அருள்வார்**  
**அனைவரும் தொழுவே பள்ளியிற் திரள்வார் !**  
  
**முப்பது நோன்புகள் முழுதாய்ப் பீடிப்பார்**  
**மூஸ்லிம் அனைவரும் கலவாத்துப் பாடிப்பார்**  
**அப்பழுகீகற்றதே அல்லாஹுவின் நல்வருள்**  
**அனைவரும் இன்றே தெடுவோம் வல்வருள் !**

# எதையும் எனக்கே சூடாதே...!

- பானுஹாசன் றபிக் -

காதற்கனியே கனிரசமே  
கருத்தைக் கவர்ந்த காரிகையே  
கேரத்துடிக்கும் அதரங்கள்  
கிறப்பாய்க் கொண்ட சேயிளையே  
வாதேன் நமக்கு வருவாயே  
வந்துன் உளத்தைத் தருவாயே  
மாதே உண்ணாற்துடிக்கின்றேன்  
மறுத்தாற் சிமை பறக்கின்றேன்!

சின்ன வயதிற் சொன்னதெல்லாம்  
சித்தை குவிர்ந்த மருந்தலவோ  
என்னை மடுத்து உணர்லூட்டி  
பிள்ளை ஏறிந்த பேதையிவள்  
என்ன நினைந்து கொண்டவேனோ  
எதலை எங்கோ கண்டானோ . ?  
இன்னும் வளர்க்கும் தாடியிலே  
இவளே வளர்வாள் நாடியிலே .. !

என்னைத் துரத்தல் எளிதடியோ  
என்னால் அதுவோ முடியாது  
பெங்கள் உரிமை மதிப்போன்யான்  
பேயன்ல்ல... ஒரு நாள் நீ  
உண்ணைக் காதல்தனைக் காண்பாய்  
உண்மேற் சபதம் செய்கின்றேன்  
என்மேற் பழிகள் போடாதே  
எதையும் எனக்கே சூடாதே...!

உன் மீது ஆணையாக...!

- எஸ். எம். எம். ரூபிக் -

திட்டங்களிலியத் தானே !

ஆக்கிரமிப்புக் கரண்கள்  
உண்

தேச மேனியைக்  
கற்பழிக்க முயன்ற போது  
உன்

புத்திரர்கள்... மூன்றாவது பாடம்

எங்கள் சட்டோத்தரர்கள்  
உம்

HDU 题库 - 浙江省赛 - 1

中華書局影印  
中華書局影印

અવાર્ડ શરીં

**விவப்புக் குருதி**

**மண்ணீல் ஊறிய போது**  
**வூர்த்தியீல் காட்டியூர்தியீல்**

**பாலஸ்தீன தலைத்தே**

**வரைந்து மாட்டிற்று !**

தங்கள்  
 நிலத்தை மீட்கும்  
 உன்  
 புத்திரர்களின் யாகத்திற்காய்  
 'குண்டு' த் தீக்குளித்த  
 வீரத்தாய் நீ !

தூதரகத்தைத் தான்  
 தார்க்க முடியும்  
 தூரத்துப் புத்திரர்களின்  
 வெராக்கிய கோட்டையை அல்ல !

கோழைகளைச் சுமந்த  
 விமான நாயின்  
 குண்டுச் சிறுநீர்ப் பீச்ச லால்  
 அகத்தமாகிப் போன  
 உன்  
 தலைநகர்ப் 'பர்தா'வை  
 எங்கள் சகோதரர்களின்  
 புனித இரத்தம்  
 கழுவிக்கொண்டது.

தாயே...  
 இதயத்தைத் தொலைத்துவிட்ட  
 இருளின் புத்திரர்கள்  
 நிராயுத பாணிகளின்  
 தூதரக வாளிக்குள்  
 ஊற்றிய குருதச் சேதுயில்  
 முதல் கழுவிக் கொண்டது  
 உலகம்.

இரவில். தூக்கத்தால்  
 கண்களை முடிய  
 உன் புத்திரர்கள்  
 நிரந்தரமாக்கப்பட்ட போது

துக்கத்தால்  
மனிதாபிமானமும்  
வணக்களை முடிக்கொண்டது.

தாயே...!

'அனியின் வாரிக்களுக்கு  
அழிவு வருவதில்லை.  
உமரின் வாள்களுக்கு  
உறக்கமும் இருப்பதில்லை.

இழுவீசிய மாதாவே !  
உள் மீது ஆணையாக !  
பாரசிக நறுமலர்களின் மணத்தைப்  
பூசி வருகின்ற  
இந்த  
பலஸ்தினத்துத் தென்றல் மீதும்  
ஆணையாக !

எங்கள் பலஸ்தினத்தை  
மீட்போம்!  
எங்கள் பலஸ்தினத்தை  
மீட்போம்!!

குறிப்பு:-

02 - 10 - 1985 இல் நடைபெற்ற டியூனிஸிய  
படுகொலைகளின் ஞாபகாரத்தமாக...

- அஷ்டாரா -

# இன்னொரு செங்கடல் !

- எஸ். எம். எம். ரூபீக் -

சமூகக் களத்துள் கூடவே நீதிய மானிட மீன்களைத் தெடும் என்ற நூல்கள்.

மீன்கள் சிக்காமல் போக சலிப்பு இரை மட்டும் மொனமாய் ஆடும். விழிகளில், விரக்கி, குடை பிடிக்கும்.

ஊழுமல் போன மீன்களோ குருதச் சேற்றில் குளித்துக் கிடக்கும்.

சறுப்பு வீதியில் ஒரு செங்கடல் வழி தெடும்.

வழிதேடும் செங்கடலாடு விழிந்தி ஏங்கமிக்கும்.

இதயமோ மொனமாய் கூழும்!

( குஞ் 10ம் இதழ் - 1985 )

- எஸ். எம். எம். ரூபீக் -

உன் இதய சாம்ராஜ்யத்தை,  
வெற்றி கொள்ள  
என் பார்வைக் கலைகளை  
உன் மனக்கோட்டையில் தொடுத்தேன்.

என்  
நினைவுப் புரவிகள்  
உன்னை நோக்கி  
தநி கெட்டுப் பாய்ந்தன,

அந்தனைப் படைகள்  
உன் எண்ணாத் திடலில்  
ஒரு சபலத் தூசியை  
எறுப்ப வீறுகொண்டெழுந்தன.

என் முகக் கோபுரம்  
வெற்றிச் சிரிப்புக் கொடியை  
எதிர்பார்த்துக் காத்திருந்தது.

மூடினில்,  
என் முகக் கோபுரத்தின்  
விழிக்கம்பத்தில்  
உன்னேடு புரிந்த  
காதல் போன்ற தோல்லி  
ஒரு... விழிநீர் கொடியைத்தான்  
ஏற்றியது.

( நாட்கால: 9ஆம் இதழ் 1983 )

# கூடப் பிறந்த குணம்

- எஸ். எம். எம். ரூபீக் -

பாதை ஓரமாய்  
மனிதச் சடலங்கள்  
ஊனச் சுதைகளைப்  
புதிக்க எண்ணும்  
காக்கையின் மலிழ்சிடி!

இடையினில்,  
குறுக்கிட்ட மனிதனைக்  
கண்டு சிரிக்கும்.  
அவனும் பின்மாகி...  
நமக்கு விருந்தாகி...

சடலத்தைக் கண்டு  
மனிதன் சற்றே  
விலகிச் செல்ல  
காக்கையின் ஆச்சரியம்  
ஒற்றை வழியில்!

மனிதனின் நடத்தை  
காக்கையின் சிந்தனைக் குளத்தில்  
கல்லெறியும்.

வத்கிர, மனித நடத்தை  
விலகல் குணத்திற்கு  
படம்போட  
ஒதுங்கும் குணத்து  
ஊனச் சுதையினை  
உண்ண விரும்பாது  
காக்கை பறக்கும்!

( நினைமதி 10ம் இதழ் 1985 )

# புகழ் மிகு மங்கை

• மருதமுனை ஜி. எஸ். ஏ. றஹீம்

அவ்வெய்யாய் அங்பு காட்டி  
அளவிலா மகிழ்ச்சி யூட்டி  
நண்மைகள் நானும் செய்து  
நலமுடன் வாழ என்றும்  
உண்மையாம் இறையிடத்தில்  
உளம் நிறை பிரார்த் தனிகள்  
திண்மையோடு எனக்காய்ச் செய்து  
சிறப்புக் கண்டுளம் மகிழ் வாள்

ஆத்திரப்பட்டு வார்த்தை  
அடக்கிடா தவணை ஏசி  
கோத்திரம் குலம் என்றெல்லாம்  
குறை பல கூறிப்பின்னும்  
பாத்திரம் தலையில் மொதப்  
பல அடி அடித்தாலும் தன்  
நாத்திறம் காத்துப்படில்  
நல்லதோர் அடிமையாவாள்

அழகெலாம் ஒன்றூய்ச் சேர்த்து  
அவளதைப் பூசினாற் போல்  
புளவிதம் நரம்பில்வாடப்  
புன் நகை உடல் நிறைந்து  
அளவிலா அழகாய் நான்கும்  
அமைந்துடல் உ.எமிரண்டும்  
பழகிடப் பார்க்கும் போது  
பதுமை போல் தெரிவாளன்றே

பள்ளி கொள்ளறையில் பாங்கன்  
 பாங்கறிந் துண்மையாகத்  
 தன்னியும் துவன்டும் நன்றுயத்  
 தோளிலே சாய்ந்தும் மோகித்து  
 அள்ளியே அணைத்தும் அன்பாய்  
 அழைந்துளம் பூரித் துந்தக்  
 கள்ளியாய்க் கணத்த ஓன்பம்  
 கனிப்புறுசி காமம் செய்வாள்

வெட்டியே குத்தினாலும்  
 வேறென்ன வகை செய்தாலும்  
 கட்டியாய் உருட்டிப் பின்னரை  
 கரைசலாய் ஆக்கினாலும்  
 தட்டியே நெருப்பை முட்டித்  
 தணல் மேலே குவித்த போதும்  
 தன்மையாய்ப் பொறுமை கொள்ளும்  
 தரணி போல் பொறுமை கொள்வாள்.

மணம் மிக நொந்து வாழ்வில்  
 வழி தெரியாது முட்டி  
 கனம் நிறை கவலை கூடிக்  
 கணவன் தத்தளிக்கும் போது  
 புனர் வழி காட்டிப் புத்தி  
 புகட்டி நல் அன்பும் செய்து  
 பொருணானுக் கணமச்சன் போலக்  
 கொழுவனுக் கணமச்சுமாவாள்.

அழகமர் கொங்கை மாகாய்  
 அழைந்த இக்குணங்களைல்காம்  
 குலமகள் இவளை வாழ்வில்  
 கொண்டு நல் வதுவை செய்தோன்  
 நிலமிதில் குறைவிலாத  
 நிம்யதி திதமும் காண்பான்  
 உலகுளோர் புகழ்வார் வாழ்வு  
 உண்மையில் சொர்க்கமாமே.

- தினகரங் 22 - 11 - 84 -

# மனத்துயர் தேடுகின்றுன்

- மருத்துமுனை ஐ. எல். ஏ. ஹஸ்ரீம் -

இனத்தினை விருத்தி செய்ய  
 இவ்வுலகினத்தும் உள்ள  
 கணத்திடு தாவரங்கள்  
 கணக்கிலா விலங்கினங்கள்  
 கடல் நிறை உயிர்கள் கூட்டம்  
 கருவாகை எல்லாம் இங்கே  
 தினம் தினம் பிசகாதந்தத  
 திருவனான் வழியிற் போக  
 மனுக குலத் துதித்தநாம் ஏன்  
 மட்டிலாத் துயருள்ளானேம்  
 என ஒரு கேள்வி பீகட்டால்  
 இதன் விடை என்னவாகும்?

பகுத் தறி வென்னும் நல்ல  
 பக்குவம் செய் மருந்தை  
 புகுத்தியே படைத்த தாலே  
 புது வகை ஆராய்ச்சியில்  
 புகுந்துநாம் விட்டோம் இத்தால்  
 புன்னமைகள் அதிகமாச்ச  
 மனிதனைப் படைத்த தேவன்  
 மாற ஞேன்றும் செய்யவில்லை  
 மனிதனே மாறி வீணைய்  
 மனத்துயர் தேடுவின்றுன்  
 எனவிடை சொன்னால் இங்கே  
 இதில் பிழை காணலாமோ?

- இனக்ரன் -

18 - 05 - 85

# இன்பமாய் வாழலாம்

- மருதழை ஐ. எல். ஏ. றஹிம் -

ஆட்டும் கூட்டுக்குள்ளே  
அமைந்திடும் மனத்தில் என்றும்  
நாடியே பொறுமை கொண்டு  
நன்மையாய் வாழலாமோ ?  
ஆட்டும் வாழ்சில் பாபம்  
குற்றோ செய்யத் தோன்றும்  
கூட்டும் செல்வம் கூடச்  
சிருமிந் தற்றுப் போமோ

மற்றவர் மற்றே ந்றத்தில்  
மனம் குமைந்தழுக் காறுற்று  
முற்றிலும் மாறு செய்ய  
முனைவர் மூட்ரேதான்  
நற் செயல் இருக்க நீக்கி  
நாடு வோர் தீவை செய்ய  
நற்களை உண்டி தன்னி  
நயற்றத்தை உண் போதுவார்

நன்மைகள் செய்ய நாடி  
 நடப்பவர் வழியைப் பார்த்து  
 வன்மமாய்க் குழி பறித்து  
 வம்பினை விலைக்கு வாங்கும்  
 கன் மனப் பொறுமையாளர்  
 கடி நவம் பெறுவாராமோ ?  
 விண்வரை ஏறி என்ன  
 விடிவ வர்க்கில்லையாமே

எண்ணத்தில் இளிமையுண்டேல்  
 எப்போதும் வீழ்ச்சியில்லை  
 கண்ணென்றத் தோழர் கூட்டம்  
 களிப்புடன் நம்மைச் சார்வார்  
 விண்ணென்றத் தீரிந்த உள்ளம்  
 மிகவாகும் விழுப்பம் தோன்றும்  
 எண்ணத்தின் படியாய் நாழும்  
 இன்பமாய் வாழலாமே.

புதியால் ஒரு ... க  
 பாலால் சூடு  
 குதிரையால் தூதிய  
 நீரிலால் தீநீரு  
 நீர்நீரால் நீர்நீரு

புதியால் ஒரு ... க  
 பாலால் சூடு  
 குதிரையால் தூதிய  
 நீரிலால் தீநீரு  
 நீர்நீரால் நீர்நீரு  
 புதியால் - தினகரன் -  
 17 - 04 - 85

# எனிந்தச் சிறையோ?

- றஷ்டா -

இறை அறிவிப்பின்  
தூதுத்தவ  
வடிவுக்களின்  
பாதச் சுவடுகள்  
பதிந்த  
பொன் நகரமே!  
இறை அடையாளத்தின்  
முதற் ‘கிப்ளா’  
கோணல்  
சிறையினுள்ளே  
முனங்கிக்  
தவிக்கிறதே!

ஓ... ஜெ ரஸ்வாயே!  
உன் கணகள்  
பணித்தவைதானே ?  
பாலன்தீணர்களின்  
செவ்விரத்தங்கள்.

இறையில்லம்  
அமைக்க,  
அடிக்கல் வைத்த  
இபுருசிம் நபியே,  
உங்கள்  
சுவடுகள் உலாவிய  
பாலை மளாவிலே  
விளைத்தவைதானே?  
துயாகச் சிற்பிகள்.

அன்னறய  
 நாக்குத்தின்  
 மற்றெருகு  
 பதிப்புகள் தான்  
 பாலேஸ்தீன்த்தை  
 சிறைப்பியித்துள்ளார்கள்,  
 கொலைக்கள் நிர்மாணியில்  
 கூடாரத்திலுள்ளோதான்  
 உங்கள் குழந்தைகள் இன்று  
 அபயம் கேட்கின்றவர்.  
 மனிதப்பிமானத்தையே  
 மறந்து விட்டனர்.  
 பிரஅவ்வின்  
 பின்னுரித்தானிகள்.  
  
 ஏ... இன்றவேங்களே!  
 கொலைதான்  
 உங்கள்  
 கடவுள் வணக்கமோ!  
 விரோதப் புயலை  
 வாஞ்சலையெனக் கொண்ட  
 பித்தக்காரரே  
 சபிக்கப்பட்ட சமூகத்தில்  
 நீங்கள் தான்  
 மகா மோசமாவவர்கள்.  
  
 பாலை வெளியிலே  
 பரிதலிக்கும்  
 எங்கள்  
 உடன் பிறப்புக்களே!  
 துங்ப  
 விருட்சங்கள் தான்  
 உங்களுக்கு  
 நிழற் தாண்களோ,

இறை நிராகரிப்பு  
 இவர்களின் சொந்தம்  
 அக்கிரம அசூர்  
 ஆகாத தயவை  
 நீசம் செய்யும்  
 நிராகரிப்பாளரை  
 உறவு கொண்டதான்

பாலஸ்தினே  
 உன்  
 குழந்தைகளைப் பார்  
 திரிபோலிச் சிறையுள்  
 சினூங்கிச் சிதறின்,  
 படிப்பினே இதுதான்  
 சிறந்த வீட்டை  
 மறந்து பிரிந்து  
 புகுந்த வீட்டில்  
 விசுவாசம் வைக்கும்  
 வேசதாரிகள்  
 வேண்டாம் நமக்கு.

குரங்குகள் மாறி  
 மனிதன் வந்தனேன்  
 என்ற  
 கோணல் தத்துவம்  
 கொண்ட தனுவோ  
 தாவல் புத்தியைக்  
 தமுலிக் கொண்டோர்  
 முடக் கவாத  
 முணியில் நின்று  
 உறுத்தியெதெல்லாம்  
 கிழக்கு தத்துவ  
 கெடு பிடி என்பதை  
 புண்ணிய நகரமே!  
 விளங்கிக் கொள்ளாயோ,

உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை

உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை

உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை  
 உடலிலை

நீராகரிப்பு வய  
 திரந்தரத் தலைவர்  
 கவகப் பயிரை  
 விதைக்க முக்கியவர்  
 விணை உம்மை  
 மழுப்பி நழுப்பி.  
 துரத்தி விட்டது  
 பாதுகாப்பு அல்ல,  
 பழிவாங்கும் படைம்.

கறைபடிந்த  
 வரலாற்றை  
 கட்டியம் சொல்லும்  
 நெருசல் தேசமே  
 இதுதான்  
 உமக்கு  
 மறுமுனைச் சிறையோ?

ஒ...  
 சமர் புரியும்  
 சத்திய வாண்களே  
 உங்களின்  
 ஆத்மீக ஆறு;  
 அக்கிரமங்களுக்கு  
 அழிந் நீராகட்டும்,  
 வேதனை தாங்கி  
 சோதனை கொண்ட  
 விடுதலை மன்னே,  
 கண்ணீர் நதிகளை  
 கழற்றி விடுகிடுகிறோம்  
 இறையருள்  
 தொள்ளியில்  
 மீண்டுவாயா?

1984 ஜூலை 14 இதழ் 7

# போலிகள்

• மருதூர் நிஸ்மி மஜீத் •

நிலவே  
உனக்கு சூரியனின்  
நினைப்பு...!  
அதனால் தான்  
நீ...!  
சில வேலோகளில்  
எங்கள் மீது  
எறிந்து விழுகிறோய்,  
இருள் உளை  
ஏற்கவில்லை  
என்பதனால் தான்  
இருளை மறைக்கின்றோய்...  
என்பது  
எங்களுக்கு தெரியும் !  
உன் குடான  
கருத்துக்கள்  
சில வேலோகளில்  
காற்றுத் தேவர்களினால்  
கந்திமுந்து  
போகையில்  
உன் அதிகார பலம்  
குறைந்து கூடப்  
போகலாம்...!  
அப்போது உன்  
நட்சத்திரக்...  
குழந்தைகள்  
இந்த இருட்டு  
தேசத்தை  
ஆள நினைப்பார்கள்  
அது எப்படி ?

# காலக் கோடுகள்

மருதூர் நில்மி மஜீத் -

என்	விவரிப்பு
நேசஜாதிகள்	- முறை
இதயக் கதவுகளை	பாலாகாலி
தகர்க்கும்	...முனிதூரில் வாழ்விடம்
 என் மனச்சிறகுகள்	வாழ்விடம் முறை
இந்த	
இருட்டு தேசத்தை	பாலாகாலி
நோக்கி	பாலாகாலி
சிறகடிக்கத் தொடங்கும்	பெஞ்சு
 நான்	பாலாகாலி முறை
காலக் கோடுகளை	பாலாகாலி முறை
கண்ணீரால்	பாலாகாலி முறை
கரைத்து விட்டு	
அந்த	பாலாகாலி
வெளிச்சதேசத்தை	பாலாகாலி
நோக்கி நடக்கிறேன்	பாலாகாலி
 கால மாதாக்களின்றி வரிசுபை	பாலாகாலி வரிசுபை
கண்ணீர்	
சிந்துவதும்	பாலாகாலி வரிசுபை
என் விழிகளுக்கு	பாலாகாலி வரிசுபை
தெரிகின்றது	பாலாகாலி வரிசுபை
 நான்	பாலாகாலி வரிசுபை
அவை	பாலாகாலி வரிசுபை
வல்லாவற்றையும்	
டந்து	
தூர தேசத்தை நோக்கி	
நடக்கின்றேன்.	

# மலட்டு நிலாக்கள்

மருதூர் றிஸ்மி மஜீத் -

விழிகளில்

விடிவு -

இல்லாமல் போய்

இருகொயே...

நெசிக்கும்

அழகு நிலாக்கள்

விடிவு இல்லா

விட்டாலும்

கற்பணைகளுக்காவது

விடிவு வரட்டும்

என்று

என்னும்

அவர்களின் இதயம்

இருட்டு

தேசமாக

விழிகள் இருந்தாலும்

கண்ணீருக்குப்

பஞ்சமே இல்லை !

இந்தத் தேசத்தை

அவர்கள்

நெசித்தாலும்

அவர்களை ஆந்தத் தேசம்

நெசிப்பதாக

தெரியவில்லை !

- கவிதைக் கோல் -

வினாக்களை விடுவிட்டு போன்றீ  
 என்றால் முதலைம் அடிக்கலி  
 சுதாங்குமில் தீவிடப் பற்றிப்  
 பொய்க்கிழம் காலை காலைகள்  
 பலிச்சுக்கால் காலை வருதை  
 நிலைப்பிரிவு நிலைகள் வேண்டு

## தடுப்புக்கள்

முதலைக்கால் முதலை விடுவிட  
 எழுந்தால் முதலை வருதை  
 நிலைப்பிரிவு நிலைகளை காலைகள்  
 நிலைப்பிரிவு நிலைகள் வருதை

நிலைப்பிரிவு சித்தி ஜெரினை கரிம் -  
 நிலைப்பிரிவு நிலை முதலைக்காலி  
 முதலைக்காலி சுதாங்குமில் வருதை  
 நிலைப்பிரிவு நிலைகளை காலைகள்

கிரேசா மலைரச் சுற்றிர  
 போய் முட்கள் நிறைந்திருத்தல்  
 ஆரும் அதனை அழிக்காமல்  
 அருமையோடு பறிப்பதற்கு  
 ஈசன் வைத்த தடுப்புக்கள்.

தேனிருக்கும் பொந்துக்குள்  
 தென்குளவி குழ்ந்திருத்தல்  
 தென் வேண்டுவோர் மட்டும்  
 தீரமுடன் போராடி  
 தேனையுத்து வருவதற்கு  
 செய்த இறைவன் தடுப்புக்கள்.

வளரும் நெற்பயிர் வாடாமல்  
 வளங்கு நீரது நிறைந்து நிற்க  
 வரம்பு கட்டி வைத்திடுதல்  
 மனிதர் வளங்கும் தடுப்புக்கள்.

சேனைப் பயிர்கள் என்னும்  
செழித்து வளர்ந்து பயன்தரவும்  
ஆண், பன்றி மிருகங்கள்  
அதனைத் தீண்டி அழிக்காமல்  
நாமே அதற்கு அமைத்திட்ட  
'வெலி' என்னும் தடுப்புக்கள்.

**காக்கப்பட்டது**

கல்லி கற்று உயர்த்திடவும்  
கவனம் அதனுள் சென்றிடவும்  
பல்வித பராக்குகள் நோக்காமல்  
பத்தியம் காக்கும் தடுப்புக்கள்.

இவ்வாறெல்லா வழிகளிலும்  
எவ்வெள வெல்லாம் தடுப்புக்கள்  
இருந்தும் மனிதவாழ்விற்கும்  
மனம் போன போக்கெல்லாம்  
மாறித திசைகள் கெட்டிடாது  
மதங்கள் எல்லார் வழிகாட்டி  
மனதத் திருத்தும் தடுப்புக்கள்.

- சித்தி ஜெர்னை கார்ம் -

விலை குரியீடு இல்லை

நாமரை இலையில்  
தரிக்கும் நீர் தகுளிகள்  
பட்டும் படாமதும்  
பள பளக்கும்  
பரிதியில் மறையும்

மலையில்-

மலை பெய்தும்  
மலை நில்லாது  
மறைந் தோடும்

உலையில் -

கொதித் தெழும்  
நீர்க்குமிழ்கள்  
உலை மூடியில்  
உலர்ந்து விடும்

விலை கொள்ளா

மனித வாழ்வும்

நிலையில்லா

தோர் போழ்தில்

அலையென் அடங்கி விடும்

அணி கலங்கள் நிலை கொள்ளும்

# ஆரம்பமும்... அஸ்தமிப்பும்...!

வினாக்களிலே இல்லை - சித்தி ஜெரினு கரிம் -

ஓ...! கேளுங்கு ! கேளுங்கள் ..!

இந்த மண்ணில்

எங்கள் இஸம்.

வெறுன்றி

எத்தனை ஆண்டுகள்

யுகங்கள்

யுத, யுகாந்திரங்கள்

கழிந்திருக்கும்

மலர்ந்திருக்கும்

எர்கள் மூதாதையர்

சக்திக் களங்கள், வளங்கள்

இம்மண்ணுக்கே

உரமாயின

மலர்ந்து வரும்

இளமைப் பொவிவுகளும்

இம்மண்ணுக்கே

உரமாக்கப்படும்

இங்கேதான் எங்கள்

லாற்றும் வளமும், ஆரம்பமும்

அரவணைப்பும், அஸ்தமனமும்...!

## அநாதை

· சித்தி ஹெரீன் கரீம் ·

எத்தனை மரங்கள் காலை காலை காலை  
காய்த்துப் பூத்துக்  
கணி சொரிகின்றன...!

இந்த மரம் மட்டும்  
பூக்காமல் காய்க்காமல்  
புது மணம் பறப்பாமல் நிற்பதும் ஏன்...?

'வாழாவெட்டி' என்றும்  
'மலட்டு' மரம் என்றும்  
வாயில் வந்தவாறெல்லாம்  
வம்பு தும்புபேகதற்கோ...?

எத்தனை நேர்த்திகள், வைத்தியங்கள்...?  
செய்தும் கண்ட பலன் என்ன...?

ஒரு கால்—  
 இந்த மரத்தில்  
 நிழலுக்கு மாத்திரம் ஒதுங்கியோர்  
 கிழடு தட்டி —  
 களைகழன்று  
 இலையுதிர்ந்து, பட்டை கழன்று  
 பரிதாபமாய்ப் போன்றைப் பார்க்காமலே  
 போய் விட்டனரே...!

குட்டகுணியே

## முடியதிர்ந்து பட்டுப்போய்

மொட்டையாய் நிற்கும் மரத்தை

விறகுக்காய் வெட்டிச் செவ்வ

କିରଣ୍ମିଳି ପ୍ରତି—

## இரட்டை மாட்டு வண்டியில்

வந்தனர்...

## தட்டைப்பார் த்ரு

“உழுத்துப் போன இம்மரத்தில் புழுக்கள்

கொட்டுகின்றன"

ஒன்றுக்கும் உதவாது என்று வந்தவழி யே

സ്വന്തമായി...

கவனிப்பார்த்த காட்டு மரம் போல்—


காலத்தின் கவனிகளால் குண்ணிப் போன

காட்சிகள் தான் எத்தனையோ! என்ன

எம். எச். எம். அஷ்ராஃப்

புகழ்வாய்ந்த சட்டத்தரணி. அண்மையில் அரசியல் குடியாகப் பிரகடனம் செய்யப்பட்ட மூலங்கா மூல் விம் காங்கிரஸின் தலைவர். 'தாய்' என்ற கவிதை மூலம் 1961ல் கவிதை உலகிற்குள் நுழைந்தவராயினும் 1970 களிலேயே பிரபல்யமடையத் தொடங்கினார். பல சிறுக்கைகளும் படைத்திருக்கிறார். சிறந்த மேடைப் பேச்சாளர்.

முழுப்பெயர் : முஹம்மத் ஹாஸெஸ் முஹம்மத் அஷ்ராஃப்  
முகவரி : விறு, கல்முனை / 23 C, தீதரா ஒழுங்கை,  
கொழும்பு - 5.




கல்முனை ஒழுங்கை

மருதூர் அலிக்கான்

1978ல் 'தொழிலால் வெல்வோம்' கவிதை மூலம் எழுத துவகில் காலடி வைத்தவர். சிறுக்கைத் தொட்டிகளில் பரிசு பெற்றுள்ளார். கலை, இலக்கியத்துறைகளில் ஈடுபாடுள்ள மருதூர் சௌகாதரர்களில் ஒருவர்.

முழுப்பெயர் : அலியார் முகம்மது அலிக்கான்

முகவரி : மாவடி விதி, சாய்ந்தமருது - 1.




ஒலுவில் அமுதன்

1976 இல் 'நடிப்பு' என்ற கவிதை மூலம் இலக்கிய உலகிற்கு வந்தவர். கதை, கட்டிரை, கவிதை என்ப வற்றில் நாட்டமுடையவராயினும், கதைத் துறையிலேயே மிகவும் ஆர்வம் காட்டிறஞ்சிருகிறார். ஆர்ப்ப எழுத தாளர்களுக்கு கமம் அமைக்கும் 'புதுக்குரல்' என்ற சஞ்சிகையின் தொகுப்பாசிரியர். இலங்கை வக்கியில் இலிகிராகப் பணிபுரிகிறார்.

முழுப்பெயர் : ஆதங்கெல்வை அலாவுதீன்

முகவரி : அஹுமட் விதி, சாய்ந்தமருது - 6, கல்முனை.



அன்புண்

1969ல் 'குயிலே நீ பாடு' என்ற கவிதை மூலம் கவி தெச் சோலைக்குள் பறந்து வந்தவர், அங்கதச் சுவை யுள்ள பல கவிதைகள் பாடி இருக்கிறார். வானேலி, பொது கவியரங்குகளில் பங்கேற்பவர், சிராமியப் பாங்கான, நகைச் சுவை நாடகங்களை மேடையேற்றியுள்ளார். சிறுக்கைத்துறையிலும் ஈடுபாடு காட்டிவருகிறார். பல கவிதைப் போட்டிகளில் பரிசு பெற்றுள்ளார்.

முழுப்பெயர் : பக்கீ முதையத்தீன் கலந்தர்லெப்ஸை

முகவரி : 'கவிதாலயம்', ஒஹுவில், பாலமுனை.

—○—

கேயேங் அவர்ஸ்

1970 களில் எழுத்துவிலில் பிரவேசித்தவர். வர்த்தகக் கப்பல் துறை அமைச்சர் நடாத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசாக ஜயாயிசம் ரூபா பெற்றவர். வானேலியில் ஒலிபரப்பாகும் சில மெஸ்லிசைப் பாடங்களின் ஆசிரியர், மரபுக் கவிதைகளையே மிகவும் நேசித்து எழுதி வருகிறார்.

முழுப்பெயர் : கோஸ் முகம்மது அப்துல் அவர்ஸ்

முகவரி : 91, கல்யாண விதி, சாய்ந்தமருது - 4.

—○—

நற்பிட்டிமுனை யளீல்

1978 களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கியவர். மட்டக்களப்பு பல்கலைக்கழக உயிரியல் விஞ்ஞான இறுதியான்டு மாணவர். 'தெளிவு' இவர் எழுதிய முதல் கவிதை, சிறுக்கைத்துறை எழுதுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

முழுப்பெயர் : ஆதம்லெப்ஸை முகம்மட் பளீஸ்

முகவரி : கார்ப்பென்ரார் விதி, நற்பிட்டிமுனை-5, கல்முனை

—○—

'கோலிலம்' பத்திரிகையின் ஆசிரியர், 'விழிப்பு' இவர் எழுதிய முதற்கலிதை. எழுத்துவகப் பிரவேசம் 1981. சிறுக்கைத்துறையிலும் ஆர்வமுடையவர். இவங்கை வங்கியில் இலிகிதர்.

முழுப்பெயர் : முகம்மது காசீம் அப்துல் பரிட.

முகவரி : 'கோலிலம்' ஆஸ்பத்திரி வீதி, சாய்ந்தமருது-2

கிராம பாலமுறை பீடி முதல் 1971

—○—

—○—

### பாலமுறை பாறூக்

1968ம் ஆண்டில் கவிஞரசு சோலைக்குள் பிரவேசித்து எழுபதுகளில் பிரகாசிக்கத் தொடங்கினார். மனிதாபி மாணப் படைப்பாளியான இவர் காத்திரமான கவிஞர் களை எழுதி வருகிறார். கனியரங்குகளிலும் தனது முத்திரையைப் படித்திருக்கிறார். சமூகசேவை செய்வதிலும் இன்பம் காண்பவர். இவங்கை வங்கியில் இலிகிதராகப் பணிபுரிகிறார்.

முழுப்பெயர் : முகம்மது வெங்கவ முகம்மது பாறூக்

முகவரி : பாலமுறை.

—○—

—○—

### மருதூர் ஏ. ஹாஸன்

1979 இல் 'காதல்' என்ற கவிஞர மூலம் கவிஞரயீல் 'காதல்' கொண்டு இந்துறைக்கு ஸந்கவர். புதுக்கவிஞர பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். மருதூர் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

முழுப்பெயர் : ஆலியார் வட்டுல் ஹாஸன்

முகவரி : 407, மாண்பு வீதி, சாய்ந்தமருது.

—○—

—○—

## மருதமுனை ஹாஸ்

1977 காலப்பகுதியில் கவிதை உலகிற்குள் காலடி பதித் தவர், 'என்ன குறை என்னில்?' இவரின் முதற்கவிதை மனிதாபியான மணம் கமமும் நல்ல கவிதைகளை எழுதி வருகிறார். உதவி அரசாங்க அதிபர் காரியாலய எழுது விட்டிருந்து.

முழுப்பெயர் : முகைதீன் வாசா அபுல் ஹாஸ்

முகவரி : 170, ஜில்லா வீதி, மருதமுனை-1, கல்முனை,

—○—

## இனியவன் இசார்தீன்

1980 களில் எழுத ஆரம்பித்தவர். தெஞ்சை ஈர்க்கும் உணர்வைகள் செறிந்த புதுக்கவிதைகளைப் புணர்த்து வருபவர். அட்டாணோச்சேனை தினகரன் வாசகர் வட்ட செயலாளராகப் பணியாற்றியவர்.

பெயர் : எம். ஏ. இசார்தீன்

முகவரி : மேயா. எம். ஏ. சிறுஜ் அஹமது, D. D. C., உப-காரியாலயம், அட்டாணோச்சேனை,

—○—

## மருதூர் ஜமால்தீன்

1984 ல் கவிதைச் சோலைக்குள் புகுந்தவர். சமகாலப் பிரச்சினைகளை கவிதைகாக்கும் இலட்சிய உணர்வோடு எழுதி வருகிறார். 'கொட்ட புத்தி' இவரின் முதற்கவிதை.

முழுப்பெயர் : மீராமுகைதீன் ஜமால்தீன்

முகவரி : 165, ஒஸயன் வீதி, சாய்ந்தமருது - 1.

—○—

ஊர்மினா ஜிப்ரி

கல்முனை ஸாஹிறு கவிதைப்பண்ணையிலே வரைந்தவர்.

1976ம் ஆண்டு இவரது முதற்கவிதை, 'அறியாமை'

வெளிவந்தது. தொடர்ந்து எழுதாளிட்டாலும் இடை

யிடையே எழுதிவருகிறார். புதுக்கவிதையில் வாரப்

பாடுமிக்கவர். கொழும்பு ஸாஹிறுக் கல்லூரியில் விஞ்

ஞானப் பட்டதாரி ஆசிரியராகப் பண்டுங்கிறார்.

முழுப்பெயர் : மீராசாஹிறப் புகம்மது ஜிப்ரி

முகவரி : ஹாஸ்பா விதி, கல்முனை.

—○—

கலைமகள் ஹிதாயா மஜீட்

1942ல் எழுதத் தொடங்கியவர். 'வா மனிதா மீண்டும்'

இவரின் முதற்கவிதை பெண்ணேனத்தின் உணர்வகளைப்

பிரதிபலிப்பதாகத் தன் கவிதை அமையவேண்டும் என்று

விரும்புகின்ற கவிக்குயில்.

முழுப்பெயர் : செல்வி, ஹிதாயா மஜீட்

முகவரி : 677, அஹமட் விதி, சாய்ந்தமருது - 6.

—○—

மஹான் சூரியா

1986ல் எழுதத் தொடங்கியவர். புதுக் கவிதையில்

வாஞ்சையுலடயவர். படிம அழகைப் பெண், ஆரோக்

கியமான புதுப் பூக்களைப் புஷ்பிக்கப் பிரியப்பட்டுள்ள

படைப்பாளி 'மாறிய சுயசரிதை' இவரின் முதல் டீ

சுயிரியல் பட்டதாரி. கல்முனை ஸாஹிறுவில் பண்டுரி

கிறார்.

பெயர் : மு. கா. முகம்மது மன்குதி

முகவரி : 130, பொது நூலக விதி, மருதமுனை-1, கல்முனை.

—○—

## மகுரு ஏ. மஜீட்

1979 ல் கவித்துறைப் பிரசேஷம் செய்தவர். ஓவியத்திலும் ஈடுபாடு காட்டிவருகிறார். 'அறுவடை' இவரின் முதல் கவிதை. 'புண்ணகை' சஞ்சிகையின் ஆசிரியை. புதுக்கவிதை உலகில் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு நட்சத்திரம்.

முழுப்பெயர் : அப்துல் மஜீட் சித்தி மகுரு

முகவரி : மகுரு மன்னிஸ், 57, பிரதான வீதி,  
சாம்யாந்துறை.

—○—

## அக்கரைப்பற்று நஜூமு

1970 காலப் பகுதியில் இலக்கியத் துறைக்குள் நுழைந்தவராயினும், 1984 லேயே கவிதை பாடத் தொடங்கினார். 'தனிச்சிக்கும் வேளை வாரை' இவரின் முதற் கவிதை. அக்கரைப்பற்று கிராமிய வங்கியின் உதவி முகாமையாளர்.

முழுப்பெயர் : முகம்மது அபூபக்கர் நஜூமுதீன்

முகவரி : 133, நியூ மோஸ்க் கிரைட், அக்கரைப்பற்று-5.

—○—

## ஏகோம் நியாஸ்

1977 காலப் பகுதியில் 'ஸூட்டுத் தெறிக்கும் பூட்டுக்கள்' கவினை மூலம் இத்துறைக்குள் வந்தவர். அவ்வப்போதே கவிதை எழுதுபவராயினும், இப்பகுதியில் சஞ்சிகை வெளியீட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறார். இல்லாமிய வெளியீட்டுப் பணியை உதவிச் செயலாளர். பாடசாலை ஆசிரியர்.

முழுப்பெயர் : அப்துல் கீர்ம் முகம்மது நியாஸ்

முகவரி : 26 A, பழைய தபார்கந்தோர் வீதி,  
சாயந்தமருது - 3.

பானுஹாஸன் றபிக்

1980 களில் கவிதை எழுத ஆரம்பித்தவர், 'அவளொரு மேசைகை' இவரின் முதலாவது கவிதை.

பெயர் : ஏ. அந்துஸ் றபிக்

முகவரி : 'ஆரிபா மண்ணில்' நிந்தவூர் - 1

-○-

எஸ். எம். எம். றபிக்

எழுத்துவகப் பிரவேசம் 1980. கல்முனை இலக்ஷ்ய, இளைஞர் கழகங்களின் நிர்வாக உறுப்பினர். கல்முனையில் இருந்து வெளிவரும் 'தூது' கவியேட்டின் நிர்வாக ஆசிரியர். 'மின்னல்' சஞ்சிகையினாதும் ஆசிரியர்.

முழுப்பெயர் : சௌநிமுகம்மது முகம்மது றபிக்

முகவரி : 324, அலியார் வீதி, கல்முனை - 6.

-○---

மருதமுனை ஐ. எஸ். ஏ. நவீங்

1984 காலப் பகுதியில் கவிதை எழுத ஆரம்பித்தவர். 'புகற் மிகு மங்கை' இவரது முதல் கவிதை. மார்க்க ஸ்தியான கவிதைகளை எழுதுவதிலேயே அதிக அங்கறை காட்டிவருகிறார்.

முழுப்பெயர் : இஸ்மாலெப்பை அப்புஸ் நவீங்

முகவரி : தொலைபார் வீதி, மருதமுனை - 2, கல்முனை.

-○-

四庫全書

உயிர்த் துடிப்பான், மார்த்தக ரீதியான கவினதகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதி வருகிறார். பாடசாலை ஆசிரியர். சுகோதரியின் மீது கொண்ட பாசுத்தால் அப்பெயரையே தன் புனைப் பெயராக வரி த் துக்கொண்டார்.

**முழும்பெயர் :** முகம்மது அழூபக்கர் அமீனுத்தீன்  
**யிரவரி :** வதைக்கா நகர், அட்டாலைச்சேலை.

—○—

上层的，如种、属和物种

ஏதிக்கும் வரையில் .0501 எடுத்திருப்பதைக்கீழே கீழ்க்கண்ட நிலைப்பட்டினால் அறியலாம். மீண்டும் சிறநூலாக ஒரு வகை மருதூர் நிலம் மஜீத் என்று பற்றியிருக்கிற கூறுகளை கீழே கீழ்க்கண்ட நிலைப்பட்டினால் அறியலாம்.

1983ல் எழுத ஆரம்பித்தவர். ‘ஒலியம்’ இவரின் முதல் கவிதை. தந்தை மருதூர் ஏ. மஜீத் வழியில் நின்று இலக்கியப் பணிபுரிய விழைகிறார்.

**ஒழுப்பெயர் :** அப்துல் மஜீத் முஹம்பது ஹி-ஸ்மி

முகவரி : 436, மனைய சந்தை வீதி, சாய்ந்தமருது-1.

— 1 —

-○-

வாய்மை கூடும் நிலை வேண்டுமென்று சொல்ல விரும்புகிறேன்.

1978 காலப் பகுதியில் எழுத்து தொடங்கியவர்.'நாமே ஆணவோப்' முதல் கலிதை, கன்னர் ஏ. யூ. எம். ஏ. கீர்மிண் மகள்.

**முழுப்பெயர் :** முறைமூது அப்துவல் கரிம் சித்தி ஜேரின  
**உதவரி :** ‘வில்லா பாக்கக்’ காம்ந்தயராடு - 3.

- 8 -

# ஒல்லாம்பிள்ளை ஓபிபிள்ளை தவை இல்லாம்பி நூல் வெளியீட்டுப் பள்ளகம் நம்பிக்கையாளர் சபை

எஸ். எச். எம். ஜெயீல், சாய்ந்தமருது - 2

அ. ஸ. அப்துஸ்ஸமது “அன்பகம்” அக்கரைப்பற்று  
மருதூர் ஏ. மஜீத், சாய்ந்தமது - 1

மருதூர்க்கொத்தன் வி. எம். இஸ்மாயில் ‘மருதம்’  
மருதமுனை - 1 கல்முனை

அன்புமுகையதீன் ‘அன்பகம்’ கல்முனை

பாலமுனை பாறூகி, பாலமுனை

எம். ஏ. உதுமாவெவ்வை, பொது வீதி, அக்கரைப்பற்று  
பாவலர் பளீஸ் காரியப்பர், ஹனிபாலீதி, கல்முனை

மாறன் யூ. செயின், சம்மாந்துறை

எஸ். ஏ. ஆர். எம். செய்யத்ருசன் மெளலானு. நிந்தலூர் - 1

ஏ. யூ. எம். ஏ. கரீம் ‘வில்லாபறக்கத்’ சாய்ந்தமருது

ஏ. கெ. எம். நியாஸ், பழைய தபாற்கந்தோர் வீதி,

சாய்ந்தமருது

எமது வெளியீட்டு முயற்சிகளுக்கு  
நிதி உதவி வழங்கியோர் :

பிரதி பாடங்களைக்கிட்டு

ஜனுப். ஏ. எம். அடுசாலி,  
சலாலா, ஓமான் (சாய்ந்தமருது)

அஸ் - ஹாஜ். எம். ரி. ஹஸன் அவி,  
நியாத், சலுதிஅரேபியா (நித்தலூர்)

அஸ் - ஹாஜ். ஏ. சம்திஹாபதி, வண்டோஸ்டா, அமெரிக்கா (அக்கரைப்பற்று)

அஸ் - ஹாஜ் எஸ். எம். ஹனீபா,  
கல்லூரின்கை தமிழ் மன்றம், கொழும்பு

ஜனுப். என். எம். கமாலதீன்,  
பொர்னே, நெஜீரியா (கொழும்பு)

ஜனுப். எக். எவ். அவி உதுமான்,  
தமாம், சலுதிஅரேபியா (அக்கரைப்பற்று)

ஜனுப். ஏ. ஏ. அவீஸ்,  
சீப், ஓமான் (சாய்ந்தமருது)

ஜனுப். ஏ. எம். பதூர்தீன்,  
சலாலா, ஓமான் (சாய்ந்தமருது)

ஜனுப். கே. எம். ஏ. வல்லி, வியங்கு அவி. நியாத், சலுதிஅரேபியா (சாய்ந்தமருது)

ஜனுப். எஸ். எச். எம். ஜெயிஸ்,  
சாய்ந்தமருது.







## எமது வெளியீடுகள் :

- மருதூர்க் கொத்தன் கதைகள்
- அவனுக்கும் ஓர் இதயம்

- ஜானதா ஜெரிப் -